

25 வருட நிறைவு விழா

வானம்பல்

2013



உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா




OCEAN ACCOUNTING TAX CONSULTANTS

TAX RETURN PREPARED



நீண்டகாலமாக உங்கள்
நம்பிக்கைக்குரிய சேவை

உங்கள் குலைவல்களை
எங்களிடம் வீடுங்கள்



- * Accounting Services For Personal & Small Business
Corporate Tax Returns
- * Income Tax Preparer & E-File Facilitator
- * Instant Tax Refund
- * Corporation registrations, GST, PST
& Payroll Filing

☛ E FILE REFUND IN 14 DAYS
☛ 24 HR CASH BACK REFUND

Tel: 416-285-6900

Fax: 416-285-4877 E-Mail: ca-taxconsultants@yahoo.com

Princes Plaza, 1682A Victoria Park Ave., Suite 5 Toronro, ON M1R 1P7



CANADIAN ACCOUNTING TAX CONSULTANTS


TAX RETURNS

- ✓ Accounting Services For Personal & Small Business
Corporate Tax Returns
- ✓ Income Tax Preparer & E-File Facilitator
- ✓ Instant Tax Refund
- ✓ Corporation registrations, GST, PST
& Payroll Filing

Tel: 416-297-6262

2 Antrim Crescent (Kennedy/Antrim
Opposite to Kennedy Commons)
Suite 5, 2nd Floor, Scarborough, ON. M1P 2N3





உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி கல்லூரிக் கீதம்

இராகம்: கல்யாணி தாளம்: ஆதி
பல்லவி
வாழிய வாழிய வாழியவே உடுப்பிட்டி
அமெரிக்கன் மிஷன் கல்லூரி - வாழிய

அனுபல்லவி
ஏழிசை போலவும் இன்றமிழ் போலவும்
இசைபல திசைதொறும் இசைவுற - வாழிய

சரணம்
ஓது கலைத்துறை யோடுவிஞ் ஞானமும்
ஓங்கு முயிர்நலந் தாங்குமெய்ஞ் ஞானமும்
நாத இசையொடு நங்கள் சமூகமும்
நாடும் வளம்பெறப் பீடும் பெருக்கி - வாழிய

உத்தம ஒழுக்கமும் உண்மை விழுப்பமும்
உயிரினும் மேலாய் உன்னு தகவதும்
சுத்த மனத்தொடு தொண்டுசெய் ஊக்கமும்
சோம்பலில் லாவுழைப் போம்பலும் பெருக்கி - வாழிய

தன்னலம் நீக்கி இன்னலைப் போக்கித்
தாய்த்திரு நாட்டினுக் காய்த்தினம் வாழ்ந்திடும்
உன்னத வீரரை ஓய்விலா தாக்கி
ஊழிதொ றாழி ஊழிதொ றாழி - வாழிய

ஆக்கம்:

உடுப்பிட்டி மணிப்புலவர் : காங்கேசு நீலகண்டன்

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி கல்லூரிக் கீதம்


இராகம்: சிந்து பைரவி தாளம்: ஆதி

பல்லவி
எங்களது கல்லூரி வாழ்க, உடுப்பிட்டிப்
பெண்களது கல்லூரி வாழ்க, வாழ்க
எங்களது கல்லூரி வாழ்க

சரணங்கள்
சீலம் செழிக்கும் உயர் தெய்வ சிந்தனையோடு
ஞாலம் புகழ் கற்பு நாற்குண நலங்களும்
காலம் கடந்து வளர் கலைகளும் பயிலவே
கருணையே அவதாரமாய் வந்த கடவுளே
- எங்களது கல்லூரி வாழ்க.

நல்லார் இணக்கமொடு நற்போத ஞானமும்
சொல்லிலே வாய்மையும் தூய்மை பொலி சாந்தமும்
எல்லா அறங்களிலும் ஏற்றமும் வளரவே
இறைவனின் திருநாமம் இதயத்தில் மிளிரவே
- எங்களது கல்லூரி வாழ்க.

ஆனந்த மயமான அன்பு நிறை சூழலில்
ஆகில குலசிறு மணிகள் அனைவோரும் இசைவுகொள
எளிமைபுணர் இளமை செறிகலைகள் அழகுவிரி
ஓளியெங்கணும் காண ஒளியையே ஈகின்ற
- எங்களது கல்லூரி வாழ்க.



UDUPPIDY AMERICAN MISSION COLLEGE & GIRLS' COLLEGE PPA



Canada
Est. 1989



Patron

Mr. M. Sithamparamanathan

President:

Mr. S. Sundaramoorthy

Vice Presidents:

Mr. T. Vasanthakumar

Mr. S. Balendran

Secretary:

Mrs. B. Thevaranjan

Asst. Secretary:

Mr. T. Gobirajah

Treasurer:

Mr. T. Navaratnam

Asst. Treasurer:

Mr. M. Kethees

Committee:

Mr. Kanaha Manoharan

Mr. P. Navanathan

Mr. N. Selvaratnam

Mr. S. Karunarajah

Mrs. K. Tharmarajan

Mrs. G. Sooriyakumari

Mr. S. Sivanantham

Mr. T. Ravitharan

Editor:

Mr. M. S. Perinbanayakam

Auditor:

Mr. M. Mohanathas

Board of Trustees:

Miss. Seetha Veluppillai

Mr. M.S. Perinbanayakam

Mr. V. Puvanachandran

Mr. V. Sornalingam

Mr. T. Vasanthakumar

தலைவரின் எண்ணத்தில்...

பேராசிரியர் அழகையா துரைராஜா, முன்னாள் அதிபர் திருவாளர் K. சிதம்பரப்பிள்ளை எண்ணக்கருவில் அன்னையின் தேவை கண்டு, கனடா மண்ணில் பழைய மாணவர் சங்கமும் அதைத் தொடர்ந்து "வானவில்" விழாவும் உருவாகின. இது தோற்றம் பெற்று இன்று 25 ஆவது ஆண்டில் கால் பதிக்கின்ற வேளையில் இதுவரை காலமும் வானவில்லை வளர்த்தெடுத்த பெருமையில் நாங்கள் அனைவரும் பெருமகிழ்வடைகின்றோம். வானவில் எனும் கலைவிழா இன்று ஒரு தலைசிறந்த கலைவிழாவாக, வெற்றிவிழாவாக விளங்குவதற்கான காரணம் எமது கல்லூரி அன்னையின் மாணவ, மாணவிகளின் தியாக உணர்வும், கண்ணியம் நிறைந்த கடும் உழைப்பும், பூரண ஆதரவும் என்பதை நாம் என்றும் மறைக்கவே மறுக்கவோ முடியாது. மேலும் வானவில் மேடை மூலமாக கனடாவில் கலைவிழாவில் பிரவெசித்தவர்கள் பலர், இன்று கலைஞர்களாக கனேடியக் கலைவானில் பிரகாசித்து வருகின்றார்கள்.



வானவில் என்ற கலை நிகழ்வை நடாத்தும் நாம் நிதி சேகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, பல பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றோம். இந்த நிகழ்வின் மூலம் சேகரிக்கப்படும் நிதியின் மூலம், கல்லூரிகளின் நெருக்கடியை எதிர்கொண்ட காலம் தொட்டு இன்றுரை கல்லூரிகளின் செயற்பாடு, அவற்றின் புனர்நிர்மாணம் போன்ற பல வேலை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தோடு மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை நிலையான வைப்பில் இட்டு அதன்மூலம் பெறப்படும் நிதி மூலம் வருடாந்த விளையாட்டுப் போட்டி, பரிசளிப்புவிழா, போக்குவரத்துச் செலவு, தொண்டர் ஆசிரியருக்கான கொடுப்பனவு, ஆசிரியர் தினவிழா போன்றவையும் நடாத்தப்படுகின்றன என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.

இச்சந்தர்ப்பத்திலே அன்றிலிருந்த இன்றுவரை விழாவை சிறப்பாக நடாத்துவதற்கு எங்களோடு ஒன்றுபட்டு உழைத்த எமது மாணவர்களுக்கும், அந்த வெற்றிகளை வாங்கித் தந்த கலைஞர் கட்டும், தொடர்ந்தும் எமக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கின்ற ரசிகப் பெருமக்களுக்கும், வர்த்தகப் பிரமுகர்களுக்கும் எமது சங்கத்தின் சார்பிலான மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம். கூடவே அன்னையின் தேவை எனும் கடமைகளை நெஞ்சில் சுமந்து, தோள்கொடுத்து நின்ற உறுப்பினர்கள் யாவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த நன்றிகள். எதிர் காலத்திலும் இந்த ஒற்றுமையின் பலம் மேலும் பல வெற்றிகள் காணவும், கல்லூரிக்காய் கரம் கொடுக்க வேண்டுமென அன்புடன் எல்லோரையும் வேண்டி வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

ஒற்றுமையே பலம்.

நன்றி, வணக்கம்

(Handwritten signature)

சுப்பிரமணியம் சுந்தரமூர்த்தி

தலைவர்,

உடுப்பிட்டி அ.மி. கல்லூரி, மகளிர் கல்லூரி

பழைய மாணவர் சங்கம் (கனடாக்கிளை)

145 Brenda Crescent, Scarborough, ON M1K 3C8 Canada

Tel: 416.261.0866 | 416.697.1317

2013 வருடத்திற்கான நிர்வாகசபைக் குழு



STANDING: M. Mohanathas, S. Sivanatham, T. Navaratnam, M. Kethees, M. Sithamparamanathan, T. Ravitharan, V. Puvanachandran, N. Selvaratnam, S. Balendran, T. Gobirajah, S. Karunarajah, P. Navanathan.

SITTING: Mrs. B. Thevaranjan, Kanaga Manokaran, T. Vasanthakumar, S. Sundaramoorthy, V. Sornalingam, M.S. Perinbanayakam, Miss. Seetha Velupillai, Mrs. K. Tharmarajan

கனடாக் கிளைச் சங்க கடந்தகால தலைவர்கள்



க. வசந்தகுமார்
1989,90,91,2004,05,06



இ. சீர்நாதன்
1992



க. பாலேந்திரன்
1993,2008,09



மு. பாஸ்கரநாதன்
1994



வை. சோர்ணலிங்கம்
1995,98



S.M.மகாலிங்கம்
1996



N. கமலநாதன்
1997



P. ரவநாதன்
1999



மு.க.பேரீன்பநாகயகம்
2000



மு.கேதீஸ்வரநாதன்
2001



நா.செல்வரத்தினம்
2002



ம.மோகனதாஸ்
2003



கனக மனோகரன்
2007



மாலினி வேலுபுதயிள்ளை
2010



இந்திரா கேதீஸ்
2011



குமதினி அருள்மொழி
2012



S. சுந்தரமூர்த்தி
2013



UDUPPIDY AMERICAN MISSION COLLEGE & GIRLS' COLLEGE PPA



Canada
Est. 1989

Patron

Mr. M. Sithamparanathan

President:

Mr. S. Sundaramoorthy

Vice Presidents:

Mr. T. Vasanthakumar

Mr. S. Balendran

Secretary:

Mrs. B. Thevaranjan

Asst. Secretary:

Mr. T. Gobirajah

Treasurer:

Mr. T. Navaratnam

Asst. Treasurer:

Mr. M. Kethees

Committee:

Mr. Kanaha Manoharan

Mr. P. Navanathan

Mr. N. Selvaratnam

Mr. S. Karunarajah

Mrs. K. Tharmarajan

Mrs. G. Sooriyakumari

Mr. S. Sivanantham

Mr. T. Ravitharan

Editor:

Mr. M. S. Perinbanayakam

Auditor:

Mr. M. Mohanathas

Board of Trustees:

Miss. Seetha Veluppillai


Mr. M.S. Perinbanayakam

Mr. V. Puvanachandran

Mr. V. Sornalingam

Mr. T. Vasanthakumar

விண்வளம் காட்டும் அந்த வானவில், மனவளம் கூட்டும் இந்த வானவில்...



எமது கல்லூரி அன்னையின் தவப்புதல்வன், மாமனிதர், பேராசிரியர் அழகையா- துரைராஜா அவர்கள், போரினால் எமது கல்லூரிக்கு ஏற்பட்ட நிலைகண்டு கனடாவாழ் பழைய மாணவர்களிடம் கோரிய உதவிக்கு இணங்கிய தேடலில் - 1989ஆம் ஆண்டு உதயமானது தான் எமது "வானவில்" எனும் பெரும் கலைவிழா.

அன்றைய காலகட்டத்தில் ஆரம்பமாகிய இவ்வரிய கலைவிழா, இன்றுவரை பலவகையிலும் பல அரிய பணிகளை எமது நிதியுதவி மூலம் நிறைவேற்றியதின் காரணமாக போரழிவிற்கு முன்னிருந்த வாய்ப்புகள், வசதிகளை விட இன்று எமது கல்லூரி பல வழிகளிலும் விரிவாக்கம்பெற்று உயர்ந்து விளங்குகின்றது என்பதை எண்ணி, நாமும் நம்முடன் இணைந்து செயலாற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அங்கத்தவர்களும் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.

நாம் எமது பாரம்பரிய கலை, கலாச்சார பண்பாட்டு வளங்களை பேணி வளர்ப்பது மட்டுமல்ல, எம்மிடையே உள்ள கலைஞர்கள் உள்ளத்தில் நிறைந்து ததும்பும் கலையுணர்வை வளர்ப்பதும், சிறந்த திறமையை இனங்கண்டு கலைஞர்களை உருவாக்கிய பெருமையும், தாயக கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கம் கனடாவில் தோன்றுவதற்கு, எமது வானவில் முன்னோடியாக அமைந்ததுவும் எம் கல்லூரி அன்னைக்கு நாம் அணியும் புகழ் ஆரங்களே.

25 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் நாம் எமது கல்லூரி அன்னையின் தவப்புதல்வன் பேராசிரியர் "துரை", 1992ஆம் ஆண்டு தாய்ச்சங்க தலைவராய் இருந்த போது எங்கள் கனடா சங்கத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இருந்து இரு துளிகள்:

"அனைத்துலகிலும் அறிவொளி பரப்பும் அன்புமக்களை அயராது பெற்றெடுக்கும் எமது அன்னையாகிய அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் இருள் கவியவிடாது எட்டாத தொலைவில் நின்று எண்ணிய நன்மைகள் செய்யும் நம் அரிய மாணவர் சங்க கனடா கிளையினருக்கு எம் இனிய வாழ்த்துக்கள்." - எனத்தொடங்கி,

"இக்கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் நீங்கள் நடாத்தும் வானவில் நிகழ்ச்சி வர்ணஜாலங்களால் சிறப்புறவும், நீங்கள் இவ்விழாவினை ஓட்டி வெளியிடும் மலர் எம் கல்லூரியின் நற்றமிழ் மணத்தை எங்கும் வீசவும் எம் இனிய ஆசிகள்." - என்பதாக நிறைகின்றது.

இவ்வரிய வாசகம் இன்று உருவ நிலையில் நின்று ஒலிக்காவிடினும், அருவநிலை யில் எம்மிடையே என்றும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பது மட்டும் உறுதி.

இவ்வேளை ஒன்றுசேர்ந்து உழைத்த கலைஞர்களுக்கும், ஆதரவு நல்கி வரும் ரசிகப் பெருமக்களுக்கும், உதவிக்கரம் நீட்டியபோதெல்லாம் இன்முகம் காட்டி உதவிய வர்த்தகப் பெருமக்களுக்கும், பிரமுகர்களுக்கும், எமது கல்லூரிக்கான தம் கடமைகளை மறவாது ஒன்று சேர்ந்து உழைத்த அனைத்து மாணவ மாணவிகட்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

நிறைவாக :

"எதிர்காலத்தின் எம் இலட்சியங்கள் சாதனைகள் நம் கடந்த கால வெற்றிகளையோ சாதனைகளையோ பொறுத்தவை அல்ல. அவை எம் இனத்தின் இலட்சியத்துக்காக காலத்திற்கேற்ப நாம் எடுக்கும் உறுதியான முயற்சியையும் கரும் உழைப்பையும் மட்டுமே பொறுத்தது"

"எமது சேவை, கல்லூரி அன்னையின் தேவை"
நன்றி! அன்பு வணக்கம் பல!!

"கருணைஎம்பதி"

மு.சு. பேரின்பநாயகம்

மலராசிரியர்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா

145 Brenda Crescent, Scarborough, ON. M1K 3C8. Canada.

Tel: 416.261.0866 | 416.697.1317 | 905.554.1437



J/UDUPPIDY AMERICAN MISSION COLLEGE

PAST PUPIL'S ASSOCIATION

UDUPPIDY, VALVETTITHURAL.

Patron

S.Krishnakumar
Principal
Tele.021 2263531

President

Mr.S.Thillaiyampalam
Tele.021 2264395

Secretary

Mr.S.Kanagasabapathy
Tel.021 2055045
077 9238666

E.mail:-kannex48@yahoo.com

Treasurer

Mr.V.Pirabakaran
Tele.0776125250

Vice President

Mr.K.Shanmugasundram
Mr.N.Anandarajah

Asst.Secretary


Mr.V.Thaveswaran

COMMITTEE MEMBERS

Mr.T.Yogasamy
Mr.R.L.Thevarajah
Mr.P.Gukathas
Mr.K.Gunasingam
Mr.S.Linkeswaran
Mr.N.Aanandarajah
Mr.P.Viyagesu
Mr.S.Thavaseelan
Mr.P.Sathivel

AUDITOR

Mr.T.Mahathevan



கல்லூரி முன்னோடிகளின் எண்ணக்கரு “வானவில்”

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவ மாணவிகள் இணைந்து கனடாவில் நிகழ்த்தும் “வானவில்” பெருவிழா கோலாகலமாகவும், மிக மிகச் சிறப்பாகவும் நடைபெற எல்லாம் வல்ல இறைவனைப்பிரார்த்தித்து வாழ்த்துச் செய்தி அனுப்புவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கல்லூரிப்பழைய மாணவ மாணவியர் வாழ்வு வேண்டி தொழில்நாடி எதிர்காலம் நோக்கி புலம் சிதறிச் சென்ற வேளையில் எமது முன்னோடிகளின் எண்ணக்கரு கனடாவில் வானவில் கலைநிகழ்வாக மலர்ந்தது.

கல்லூரி நினைவுகளை மீட்டு, கலைநிகழ்வுகள் மூலம் கல்வி பயின்றவர்கள் மட்டுமன்றி, கனடாவில் வாழும் பலரையும் பரவசப்படுத்தி களிப்பில் ஆழ்த்தும் வண்ணம் அருமையான ஆடல் பாடல் நாடக அளிக்கைகளை அளித்து, தாம் பயின்ற கல்விக்கூடங்களின் தேவைகளையும் நிறைவேற்றும் வகையில் சிந்தித்து செயலாற்ற வைப்பதை வரவேற்றுப் பாராட்டுவதில் பன்மடங்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்தியும் பெருமிதம் அடைகின்றேன்.

அன்புடன்

S. Thillaiyampalam

எஸ். தில்லையம்பலம்.

தலைவர்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி பழைய மாணவர் சங்கம்

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி

J/UDUPPIDY AMERICAN MISSION COLLEGE VALVETTITHURAI

Principal:

MR. S. KRISHNAKUMAR

B.A, Dip- In- Edu, SLPS 2-1



Deputy Principal :

MR A. VIMALARAJAH

B.A, Dip- In- Edu, MA, SLPS 111

ESTD1852



வாழ்த்துச் செய்தி.....

1852 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல்வேறு பரிணாமங்களில் வளர்ச்சியடைந்து புதுப் பொலிவுடன் நிமிர்ந்து நிற்பது யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியாகும்.

வெளிநாடுகளில் பல கிளைச் சங்கங்கள் எமது கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் கனடா பழைய மாணவர் சங்கக் கிளையானது எமது கல்லூரிக்கு பொருளாதார உதவிகள் , வேறு ஆலோசனைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றது.

மேலும் கல்லூரி அன்னையின் வரலாற்றை பொறித்ததுடன் கல்லூரியின் அபிவிருத்தியில் நிலையான பற்றுறுதியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் எமது பழைய மாணவர் சங்க கனடா கிளை நடாத்துகின்ற வானவில் நிகழ்வு பல வர்ண ஒளிக்கீற்றுக்களை சர்வதேசமெங்கும் பரப்ப வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்.

சு.கிருஸ்ணகுமார்,

அதிபர் ,

யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி



J/UDUPPIDY GIRLS' COLLEGE

யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபரும்
பழைய மாணவர் சங்கத் தலைவி அவர்களின்

வாழ்த்துச்செய்தி....



'பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவவானினும் நனிசிறந்தனவே' என்ற ஆன்றோர் வாக்கினை அணிசெய்யும்வகையில் தாம் கல்விபயின்ற கல்லூரிகளையும் நினைவிற்குமந்து வருடந்தோறும் வானவில் நிகழ்வில் சங்கமிக்கும் நேசஉறவுகளே!

கனடா வானவில் வெள்ளிவிழாவினைக் கொண்டாடும் இவ்வேளையில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் பழைய மாணவர் தாய்ச்சங்கத்தின் தலைவி என்ற வகையில் வாழ்த்துச்செய்தி வழங்குவதில் அகமகிழ்வு அடைகின்றேன்.

கனடா நாட்டின் பலதிசைகளிலும் பரவி வாழ்ந்தபோதிலும், வானவில்லின் வர்ணஜாலம் காண ஒன்றாக இணையும் வேளைகள் யாவிலும் அறிவொளி ஈர்ந்த அன்னையின் உயர்வுக்காக நீங்கள் வழங்கும் ஆதரவுகளால் நாங்கள் நிமிர்ந்து நிற்கின்றோம். உங்களையும் உங்கள் உயர்ந்த எண்ணங்களையும்எண்ணிப் பெருமிதம் அடைபவர் நாங்கள் மட்டுமல்ல. உங்களது கல்லூரி அன்னையும் தான்.

கனடா வானவில் நிகழ்வு ஆரம்பித்து அடுத்த ஆண்டுகளிலேயே, எமது பாடசாலையின் அபிவிருத்திக்காகத் தாங்கள் வழங்கிய உதவிகளை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.

“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் போல”

கல்லூரி அன்னையின் நினைவுகளுடனும் கலைகளை அரங்கேற்றும் கனவுகளுடனும் வெள்ளிவிழா நாள்வரை வேரோடி, விழுது பரப்பி நிற்கும் வானவில் நிகழ்வு வனப்புற வாழ்த்துகின்றேன்.

என்றும் அன்புடன்

லி. நே. யோசேப்

யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர்,
பழைய மாணவர் சங்கத் தலைவி.



J/UDUPPIDY GIRLS' COLLEGE

யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதியர்
இதயத்திலிருந்து.....

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானிலும்
நனி சிறந்ததுவே”

என்ற சிந்தனையுடன் வாழும்
யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, யா/உடுப்பிட்டி
அமெரிக்கன் மிஷன் கல்லூரி என்பவற்றின் பழைய
மாணவர்களின் (கனடாகிளை) அயராத உழைப்பி



னால் பிரசவிக்கப்படும் “வானவில்” வருடந்தோறும் மலரவேண்டும். அறிவு வரை சால்பு சிறக்க
அகிலமெங்கும் பரவிக்காணப்படும், இச் சஞ்சிகையின் பணிக்குழுவின் வாண்மை மிக்க
செயற்பாடுகளினால் கல்லூரி மாதாவின் அருளையும் ஆசியையும் வேண்டி நிற்கும்,

அதிபர், ஆசிரியர்கள்,

அலுவலக ஊழியர்கள், மாணவர்கள்

யா / உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

வல்வெட்டித்துறை.

வளர்ச்சிப் பாதையிலே.....

கலாநிதி. த. வசந்தகுமார்.



“எண்ணென்ப, ஏனை எழுத்தென்ப,

இவையிரண்டும், கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

என்னும் வள்ளுவர் வாக்குக் கிணங்க, உடுப்பிட்டி, அதனையண்டிய கிராமங்களுக்கெல்லாம் இரு கண்களாக அமைந்துள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் 1852ஆம் ஆண்டும், மகளிர் கல்லூரி 1868ம் ஆண்டும் ஆரம்பிக்கப்பட்டன. அன்றிலிருந்து இற்றைவரை விஞ்ஞானிகளை, பேராசிரியர்களை, பொறியியலாளர்களை, மருத்துவர்களை, கணக்காளர்களை, நல்லாசிரியர்களை, சட்ட அறிஞர்களை, திணைக்களங்களிலும், நிறுவனங்களிலும் தலைமைத்துவப் பொறுப்புக்களை வகிப்பவர்களை, இன்னும் பல உயர்பதவிகளை வகிப்பவர்களை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிகட்குரியது. கல்வித் துறையில் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் கொடிகட்டிப்பறந்த இவ்விரு கல்லூரிகளும், 1987 ஆம் ஆண்டுப் பகுதிகளில் நாட்டிலேற்பட்ட அனர்த்தங்களினால் தரைமட்டமாக்கப்பட்டன. ஆனாலும் புலம் பெயர் மண்ணிலே முதல் முதலாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடாக்கிளை பழைய மாணவர் சங்கத்தின் அயராது தொடர் முயற்சியினாலும், 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொழும்புக்கிளையின் தொடர் பங்களிப்பினாலும், தொடர்ந்தும் 2000ம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட சுவிஸ்சர்லாந்துக் கிளையினரின் பாரிய நிதியுதவிகளாலும், மற்றும், இலண்டன், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா (சிட்னி), அவுஸ்திரேலியா (மெல்பேர்ன்) போன்ற கிளைகளினாலும் வழங்கப்பட்ட நிதியுதவிகளினாலும் மீண்டும் கல்வியிலும், மற்றைய சகலதுறைகளிலும் வளர்ந்து இன்று முன்னையதைவிட புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன என்று கூறினால் அது மிகையாகாது. எமது இந்த அட்டையின் முகப்புப்படம் இதற்குச் சாட்சி பகர்கின்றது!

2002ம் ஆண்டு நடைபெற்ற எமது பாடசாலையின் 150 வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இலங்கை அரசாங்கத்தினால், எமது பாடசாலையின் சின்னம் பொறித்த 10 இலட்சம் முத்திரைகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மைக்காலங்களில் எமது பாடசாலைகள், தேசிய மட்டத்தில் பல சாதனைகளை நிலைநாட்டியமையை இங்கு நினைவு கூருவது சாலப் பொருந்தும். 2011ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையிலும், 2012ம் ஆண்டு குண்டெறிதல் போட்டியிலும், 2012ம் ஆண்டு குறுநாடகப் போட்டியிலும், 2013ம் ஆண்டு சதுரங்கப் போட்டிகளிலும் எமது மாணவ மாணவிகள் அகில இலங்கை ரீதியில் முதல் பரிசைப் பெற்றனரென்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னைய காலங்களிலும், எமது கல்லூரிகள் அகில இலங்கை ரீதியில் மூன்று முறை சாரணியக் கொடியைப் பெற்றுக் கொண்டதையும், தேகப்பயிற்சித்துறையில் அகில இலங்கைரீதியிலான பரிசைப் பெற்றுக் கொண்டதையும் நாம் மறக்கலாகாது.

எமது கல்லூரிகள் மீளவும் நிர்மாணிக்கப்பட்டு, பௌதிக வளங்களை மேம்படுத்தியதோடு, பல சாதனைகள் புரிவதற்குரிய நிதிப்பலத்தையும், மனோபலத்தையும் எமது தாய்ச்சங்கத்திற்கும், எமது இரண்டு கல்லூரிகட்கும் வழங்க ஒரு சிறிய சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு சர்வதேச ரீதியில் அமைந்துள்ள உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, மகளிர் கல்லூரிக் கிளைச் சங்கங்கள் பெருமையடைகின்றன. கல்வி, சாரணியம், தேகப்பயிற்சித்துறை, விளையாட்டுத்துறை, கலைத்துறை போன்றவற்றில் இரு கல்லூரி மாணவ, மாணவியர்கள் காட்டும் ஊக்கமும், பெறுபேறுகளுமே பாரெல்லாம் பரந்து வாழும் பழைய மாணவ மாணவிகளையும் தொடர்ந்தும் உற்சாகப்படுத்தும் என்பதையும் மறந்து விடலாகாது!.



**UDUPPIDDY AMERICAN MISSION COLLEGE
&
GIRLS' COLLEGE PPA
SWITZERLAND**



Patron

Mr. S.Mahalingam

President

Mr.R.Mathanakirirajah

Vice President

Mr.Y.Arun

Secretary

Mr.C.Ravichandran

Assist. Secretary

Mr. K. Jeyaseelan

Treasurer

Mr.N.Pushparajah

Central Committee

Mr. S Kanapathypillai

Mr. V.Ratnakumar

Mr. P.Selvasothy

Mr. V.Gnaneswaran

Mrs. Nanthimalar

Tharmakulasingam

Mrs. Parameswary

Theivendram

Committee Members

Mr.T.Paramasivam

Mr.Y.Gobu

Mr.T.Sivam

Mr.N.Yoganathan

Mrs.Vimala

Sivasubramaniam

Mrs.Jegatheeswary

Kathiramalai

Mrs.Manohary

Theverajah

Auditor

Mr.I.Sivasothalingam

Mr. P.Jeganathan

Co-ordinator

Mr.K.Mathanakirirajah

Mr.K.Nirmalathan

Mr.Y.Arun

**கனடாக் கிளையின் செயற்திறனுக்கு
எமது வாழ்த்துச் செய்தி**

உடுப்பிட்டியூரின் கண்களென விளங்கும் அமெரிக்கன் மிசன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி எம்மை உருவாக்கி விட்ட விருட்சங்கள். இவற்றிற்குப் பெருமை தேடித்தரும் உலகளாவிய பழைய மாணவர் சங்கங்கள், இவற்றுள் முதன்மையாக விளங்குவது கனடாக் கிளையே. மனித நாகரிகத்தைக் கட்டிக் காக்கும் கல்வியின் வற்றாத ஊற்றாக திளைக்கும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரிகளின் வளர்ச்சியின் சேவையில் சிகரமாக விளங்கும் கனடாக் கிளையின் வானவில் நிகழ்விற்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி காண்கின்றோம். மனித குல மேம்பாட்டிற்குப் புடம் போடும் கல்விப் பண்பாட்டினையும் கற்றோர் சமூகத்தையும் கொண்ட கனடாக் கிளை மென் மேலும் மெருகேறி காப்பரண்களின் சிகரமாய் விளங்கிடவும் இன்றைய விழாவையும் வாழ்த்தி நிற்கின்றோம்.



வாழ்த்துக் கூறி மகிழ்ச்சி காணும்

சுவிஸ், ஆவணி, 2013

சுவிற்சலாந்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி,
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம்

சின்டி

துரித பாணமாற்றுச் சேவை



இலங்கை

- கொழும்பு அதன் சுற்றுப்புறங்கள்
- திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப்பகுதிகளுக்கு நீங்கள் அனுப்பும் பணம் நீங்கள் தரும் விலாசப்படி வீட்டிற்குச் சென்று, நேரில் உரியவரிடம் கொடுக்கப்படும்

இந்தியா

- சென்னை, திருச்சி, மதுரை உட்பட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் எமது சேவை

ஐரோப்பா

- லண்டன், சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கும் உலகளாவிய பரந்த சேவை.

மக்களின் உண்மையான நன்மதிப்பைப் பெற்றவர்கள் சின்டி ஸ்தாபனத்தினர்

SINDI FINANCIAL INC.

2425 Eglinton Ave. East, Unit 7

(Kennedy & Eglinton)



Scarborough, Ont.

Tel: 416-288-0277 Fax: 416-297-9111

A.H.M Designers Ltd.
Kitchen & Vanities



121 Howden Road,
Scarborough, ON
M1R 3C7
ph: 416 751 5808
www.ahmdesigners.com
info@ahmdesigners.com



**MAKING YOUR DREAMS
COME TRUE!**

altona

...→→ custom homes



"building dreams... 1 home at a time"



(416) 623-4903
www.altonagroup.com

LAND DEVELOPMENT

COMMERCIAL CONSTRUCTION

CUSTOM HOMES

வாஸவீல் 2013

AMBIKA JEWELLERS

அம்பீகா நகைமரடம்



Opening Sale

நகைச் சீட்டு ஆரம்பம்
பதிவுகளுக்கு முந்துங்கள்....

4400 Sheppard Ave, Unit #1
Scarborough, ON M1S 5J5
www.ambikajewellery.com


Tel: 416 335 3366
Cell: 416 820 5188
Fax: 416 335 3365

பாலா செல்வம் நகை மாளிகை

&
துரித பணமாற்று சேவை

அத்துடன்

வெளிநாட்டு பணநோட்டுகள் வாங்கும்,
விற்கும் சேவைக்கும் நாடுங்கள்



**BALA - SELVAM JEWELLERY
& FOREIGN EXCHANGE**

Tel: 416.264.4000

2480 Eglinton Ave. East, Unit #6, Scarborough, ON

Real Estate Agent / Mortgage Agent / Tax Consultant

Buy/Sell your house



Mathy Mahendrarajah
Sale Rep

Cell: 416-804-1176



204-880 Ellesmere Road, Toronto, ON M1P 2W6
Bus: 416.284.5555 Fax: 416.284.5727

All Your Mortgage Need!

Residential Mortgages 1st, 2nd, 3 rd
Refinance, Renewals, and Switch
Debt Consolidations
New Immigrants Program



Call me for best Rate **416-804-1176**

Mathy Mahendrarajah
Mortgage Agent
Licence #M11001629



120 Traders Boulevard, Suite 206 Mississauga, Ontario, L4Z2H7 Tel: 905.502.5777 fax: 905.502.5650

TAX POINT

Services.....

- * Personal tax
- * Small business tax
- * Self employments
- * previous years tax
- * previous years tax adjustments
- * Fast, accurate, & maximum refunds



Mathy Mahendrarajah
Tax Consultant

E-File for faster Refund

202B-2390 Eglinton Ave E
Toronto, on M1K2N8

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி

உடுவை. எஸ். தில்லைநடராசா

தலைவர்

உடுப்பிட்டி அ.மி.கல்லூரி, மகளிர் கல்லூரி PPA

கொழும்புக் கிளை



கல்லூரி வாழ்க்கை கழிந்து நாற்பது ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் கவலைகள் மனதை வாட்டும் போது நோய்கள் உடலை வருத்தும்போது பிரச்சினைகள் தலைதூக்கும்போது கல்லூரிக் காலமும் அப்போது சிரித்து மகிழ்ந்த நாட்களும் மாறி மாறி மனதில் தோன்றி சந்தோஷம் தருகிறது. சங்கடங்களை மறக்க வைக்கிறது.

எனது வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ விடயங்கள் மறந்து போய் விட்டது. மறக்காமல், மறக்கமுடியாமல் நினைக்காதபோதிலும் மனமகிழ்ச்சியை, ஒருவித உள்ளக்கிரங்கிளப்பைத்தருவது பள்ளி வாழ்க்கையே! அடி வாங்கி அழுதாலும், அவமானப்பட்டாலும் இன்று அதை எண்ணிப்பார்க்கிறபோது ஒரு தனிச்சந்தோஷம்.

இப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா மாணவர்களிடமும் சைக்கிள்- சிலரிடம் மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. எனது நாட்களில் பாடசாலையிலிருந்து தூரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்களிடம் தான் சைக்கிள் இருக்கும் சிலர் பஸ்ஸில் வந்துபோவார்கள். ஒரு நாள் வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்குபேச வருகிறார் என்ற கதை பரவ சில ஆசிரியர்கள் முன்னே செல்ல பின்னே மாணவர் படை! சைக்கிள் வைத்திருந்தவர்களுக்கு வசதி. சைக்கிள் பாரில், கரியரில் மாத்திரமன்றி ஹான்டிலிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றனர்!

மதிய உணவு இடைவேளைக்கு மணி அடித்தவுடன் வழமைபோல நவுண்டில் சோதிலிங்கம் வீட்டுக்குப்போவதற்காக தனது சைக்கிளைத்தேடி, சைக்கிளைக்காணாமல் அழத்தொடங்கினான். பூட்டப்படாமல் இருந்த சைக்கிள்களை மற்றவர்கள் களவாக எடுத்துக்கொண்டு போன கதையும் அதிபருக்கு முறையிடப்பட்டது. நீதி மன்றம் போனவர்கள், நீதி மன்றம் போன சைக்கிள் எல்லாம் அதிபரின் அறைக்கு அருகே வந்து சேர்ந்தது. ஆனால் சோதிலிங்கத்தின் சைக்கிள் வரவே இல்லை. அதிபரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பலர் பதில்சொல்ல முடியாமல் தடுமாற நீதிமன்றம் சென்று ஒளித்து ஒளித்து பிந்தி வந்த மகாலிங்கமும், சிவராசாவும் சொன்ன கதை அதிபரை மாத்திரமல்ல - எல்லோரையும் சிரக்க வைத்தது. வழமையாக சைக்கிளில் வரும் சோதிலிங்கம் அன்று சைக்கிள் கொண்டு வரவில்லை. சிவராசாவின் சைக்கிள் கரியரிலிருந்து வந்ததை சிவராசா நினைவூட்டிச் சொல்ல சோதிலிங்கம் ஒத்துக்கொள்ள அதிபரின் தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பி விட்டார்கள்!

பாடசாலை நாட்களில் உல்லாசமாக உலாத்தித்திரிவதென்றால் ஒரு தனிச்சந்தோஷமல்லவா? நண்பர்கள் கூடினால் சிலமணி நேரத்துக்குள் சமாளித்து விடலாமென்றால். தொண்டமானாறு செல்வச்சந்தி கோவில் என சொல்லிபுறப்பட்டு கோவிலுக்குப்போவதற்கு முதல் குளிக்க வேண்டுமென்று சொல்லி பாலத்துக்கு வலது புறமாக இருக்கும் உப்புமாலுக்குச் சென்று கடல்நீராடுவோம். கரையிலிருந்து சற்று தள்ளிப்போனால் கற்கள் எதுவுமில்லாத வெண்ணிற மணலை அடியில் கொண்டதாகவும் ஆழம் குறைவானதாகவும் உள்ள தெளிந்த நீர். வழக்கும் பாசி இழுக்கும் சுழி என்ற பயமே இல்லாமல் நேரம் போவது தெரியாமல் கடலில் விளையாடிய நாட்கள் ஏராளம் !


சைக்கிள் வசதியும் கிடைத்து ஒரு பகல்பொழுதைச் சமாளிக்க முடியுமென்றால் கீரிமலைக்கேணி

AUMPRO AUTO INCORPORATED

OVER 30 YEARS OF EXPERIENCE

ALL TYPES OF REPAIRS OF IMPORTED & DOMESTIC VEHICLES

- Accurate Diagnosis
- Friendly service and fair charges
- Safety Certificate
- Lubrication Service
- Insurance Claims
- Consultation & Advice
- Air Condition Services



M.Sithamparanathan (Siva)

Dip.In Technology - Automobile

INTER PROV. Licenced Technician (Canada)

416.757.0800

435 Midwest Rd., Unit # A-2, Scarborough, ON M1P 3A6



எங்களோடுதான்! அப்படி தூரம் சென்று வரும் நாட்களில் தாகத்தை தணிக்க வளலாய் என்ற இடத்துக்கும் மயிலிட்டி என்ற இடத்துக்கும் இடையில் தென்னை மரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இளநீருக்குச் சொந்தக்காரர் நாங்கள். அந்த நினைப்போடு, ஞானதாசன்,பாலசுப்பிரமணியம், பரமசாமி ஆகியோரோடு-நானும் வளலாய் கிராமத்தில் தென்னை மரமொன்றில் ஆளுக்கு இரண்டு என்ற வீதத்தில் இளநீர் பிடுங்கிக்கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த கிழவனின் கையில் வைத்திருந்த கத்தியைத் தரும்படி கேட்டோம். கத்தியைத்தர முடியாது. இளனியை வெட்டித்தாறன் என எங்களை வீதியோரம் அழைத்துச்சென்று நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மரமொன்றில் கத்தியைத்தீட்ட ஆரம்பித்தான். இடையிடையே நிலத்தில் இருந்த மணலையும் மரத்தில் போட்டு கத்தியை கூராகத்தீட்டிக்கொண்டே “எங்கை தேங்காய் பிடுங்கினது ?” என விசாரித்தான். பரமன் தான் பதில் சொன்னான்-’ அந்த மரத்திலை தான் பிடுங்கினது. நேரம்போகுது. கத்தியை கெதியாத் தாங்கோ நாங்க வெட்டுறம்’ என்றான். கிழவன் மரத்தில் தீட்டி கூராக்கிய கத்தியை விரல்களால் மெதுவாகத்தடவிக்கொண்டே, “டேய் என்றை காணியிக்கிளை களவாக தேங்காய் இண்டைக்கும் பிடுங்கிக்கொண்டு என்னடடை கத்தி கேக்கிறாங்கள். அண்டைக்கு ஓடினவங்கள்-இண்டைக்கு விட மாட்டன்’ என்று சொல்லிக் கொண்டே நிலத்திலிருந்து எழும்பினான்.

’ஓடித்தப்புவம்’ என்று சொல்லிய வண்ணம் சைக்கிளில் பாய்ந்து ஏறினான் ஞானதாசன்., கிழவன் அவனை க்குறிபார்த்து எறிந்த கத்தி குறி தவறிவிட்டது. கத்தி விழுந்த இடத்துக்கு விரைவாக ஓடமுடியாத கிழவன் நிலத்திலிருந்த இளனியை ஒவ்வொன்றாக எடுத்து எங்களை நோக்கி எறிய நாங்களும் சைக்கிளில் தாவி ஏறினோம். தப்பினோம் பிழைத்தோம் என, கன தூரம் வேகமாக ஓடின சைக்கிள் ஒரு கள்ளுக்கொட்டில் அருகே மெதுவாக தயங்கித்தயங்கி நின்றுது. அப்போது தான் ஞானதாசன் சொன்னான்-’இப்ப தான் நினைவுக்கு வருகுது கொஞ்ச நாளைக்கு முதல் வேறை சில பொடியளோடை வந்து அந்தக் காணியுக்கிளை இளனி பிடுங்கினாங்கள், கிழவன் கலைச்சக்கொண்டு ஓடி வர நாங்கள் ஓடித்தப்பியிட்டம். ’தப்பியிட்டம் எண்டு சொல்ல முடியாது. அங்கை வாற சைக்கிள் கரியரிலை கிழவன் கத்தியோடை வாற மாதிரித்தெரியுது’ என்று சைக்கிள் வந்த திசையைக்காட்டினான், பாலன். இரண்டு பேர் சைக்கிளில் வருவது தெரிந்தது. அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக கொட்டில் பின்புறத்தில் சைக்கிள்களைச்சாத்திவிட்டு உள்ளே ஒளித்துக்கொண்டோம்., கொட்டிலுக்கு உள்ளே போனதால் ஒரு போத்தல் நாலுபேருக்குப்போதாது தான். ஆனாலும் அதுக்கு மேலை போக விரும்பவில்லை. அன்று இளனி விடயம் சரிவராமல் போனதால் தாகத்தைத்தீர்த்தது அந்தக்கொட்டில். பிறகு இளனி பிடுங்கினதாகவும் நினைவில்லை. கொட்டிலுக்குள்ளே ஒளித்ததாகவும் நினைவில்லை.

கையிலை பையிலை காசு இருந்தால் நம்பக்கூடிய மாதிரி யாராவது ஒரு ஆசிரியரின் பெயரையும் இரவு பாடசாலையில் தங்க வேண்டும் என்று ஒரு கதையையும் அவிட்டு விடுவம். சைக்கிள் வண்டிகள் ஒழுங்கைகள் வழியாக மொட்டைப்புளியடியில் ஒன்றாகச்சந்தித்து கீரிமலைக்குளிப்பு-யாழ்ப்பாணத்தில் கொத்து ரொட்டி-ஏதாவது ஒரு தியேட்டரில் செக்கன்ட் ஷோ. விடிவதற்கு முன் உடுப்பிட்டிச் சந்திக்கு வந்து விரும் சைக்கிள்.

ஒரு நாள் காலையில் நாலைந்து சைக்கிள்- நாங்கள் ஏழெட்டுப்பேர்- ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று கொடிகாமம் சென்று விட்டோம். மத்தியானம் வயிறு கடிக்க ஒவ்வொருவரும் ஆளையாள் பார்த்தோம். நம்பிக்கையில்லாமல் ஒவ்வொருவரின் பொக்கற்றுக்களையும் கடுமையாகச் சோதித்து ஒருசதம் இரண்டு சதமாக எடுத்த பணத்தின் மொத்தப்பெறுமதி பதினைந்து சதம். நீண்டநேரம் சந்தையில் தேங்காய் விற்கும் கிழவியுடன் பேச்சு வார்த்தை நடாத்தி கொடிகாமம் சந்தையில் பதினேழு சதம் சொன்ன தேங்காயை இரண்டு சதம் விலை குறைத்து வாங்கி அதைச்சிதறு காயாக அடித்து ஏழெட்டுப்பேரும் ஆளுக்கு இரண்டொரு தேங்காய்ச் சொட்டு-அது தான் அன்றைய மத்தியான சாப்பாடு. காய்ந்த வயிறோடு சோர்ந்து போய் சைக்கிள் ஓடி வர இரவு எட்டு மணியாகி விட்டாலும் உடுப்பிட்டி சங்கக்கடையைக் கண்டவுடன் ஒரு சந்தோஷம். விலிடித்து சத்தமாக கத்திக்கொண்டு வர எதிரில வந்த ஒரு கிழவி கேட்டாள்-“ ஏன்ரா உங்களை பேய் பிசாசு ஒண்டும் காண இல்லையே ?” நவம் சொன்னான்-’இல்லை ஆச்சி பேய் பிசாசுகள் கண்டது தான். சைற் எடுத்துக் கொண்டு வாறம்”இவை எனது கதைகள்.. உங்களின் கதைகளையும் கேட்க ஆவலாக உள்ளேன்.

UNIBODY & FRAME CENTRE



உங்கள் சகல விதமான திருத்த வேலைகளுக்கும்
நம்பிக்கையுடன் நாடவேண்டிய இடம்

SATISFACTION GUARANTEED



- * Body Work
- * Under Coating and Rust Proofing
- * Insurance Claims



WE BUY AND SELL USED CARS

Please Call















Santhan

Tel: 416.750.7936 Cell: 416.885.3995

Fax: 416.750.8597

1110 Birchmount Road, Unit 7, Scarborough, Ontario, M1K 5G7

"வானவில் 2013" பேச்சுப்போட்டியில் பங்கு பற்றிய மாணவ, மாணவிகளுக்கு எமது வாழ்த்துக்கள்

பாலர் பிரிவு	 ப்ரணவன் புலனேந்தர் 1ம் இடம்	 ப்ரினீல் உதயமார் 2ம் இடம்	 அழுவன் மோகன் 3ம் இடம்
கீழ் பிரிவு	 மனுஜித் அன்முகன் 1ம் இடம்	 ப்ரினீல் மணீமரன் 2ம் இடம்  குபேரேக்கா குமரேஸ்வரன் 2ம் இடம்	 குகவதீரன் தில்லைநாதன் 3ம் இடம்
மத்திய பிரிவு	 மலியா தேவராசன் 1ம் இடம்  திவியா ப்ரபாகரன் 1ம் இடம்	 முழிகா சிதம்பரநாதன் 2ம் இடம்	 லோகீசன் கன்னன் 2ம் இடம்
மேற் பிரிவு	 கௌகிகா சிதம்பரநாதன் 1ம் இடம்	 சங்கலி இரகுநாதன் 2ம் இடம்	 ரெதுங்கரன் ரமண்கரன் 3ம் இடம்

K.G Truck Services Inc

- * All heavy diesel engine repairs
- * Heavy truck & coach repairs

**Authorized Scania Engine Dealers
for Industrial Services**



647-282-4244
905-564-0880

Owned & Operated by

Sangar, Gumar & Bala

(Sons of Kanagasingam (Bala))

kgtruckservices@gmail.com



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Registered as a private career college under the Private Career Colleges Act, 2005.

SECOND CAREER CLIENTS WELCOME!

*Second Career provides laid-off workers with:
Skills training to help them find jobs in
high-demand occupations in Ontario*

*Second Career provides up to \$28,000 for:
Tuition, Books, Transportation, Childcare
A basic living allowance etc.*



Diploma Programs

- ◆ Personal Support Worker(PSW)
- ◆ Community Services Worker
- ◆ Accounting & Payroll Admin.
- ◆ Early Childcare Assistant(ECA)
- ◆ Medical Office Admin (MOA)
- ◆ Computerized Accounting
- ◆ Business Administration
- ◆ Network Engineering
- ◆ Enterprise Network Engineering

Certificate Courses

Bank Teller Course, Medical Coding & Billing
Food Service Worker, Food Handler Course
Web Development, Software Testing
A+ (Computer Assembly & Repair)
AccPac, Simply Accounting, QuickBooks
MS Office, Personal Tax Prep, Corporate tax Prep
Video, Audio editing, SLR Film making
Photoshop (CS6), Adobe Premiere

Financial assistance may be available to those who qualify

WWW.COMPUTEK.EDU

INFO@COMPUTEK.EDU

Scarborough North Campus
301-2347, Kennedy Rd.
(Kennedy/Sheppard)

Markham Campus
202 - 7 Eastvale Drive.
(Markham / Steeles)

Scarborough South Campus
248-2390 Eglinton Ave E.
(Kennedy/Eglinton)

416-321-9911

905-471-3344

416-285-9941

இரா சூப்பர் மார்க்கட்



அனைத்து வகை இலங்கை, இந்திய உணவுப்பொருட்களையும்
உடன் இறைச்சி, மற்றும் கடலுணவுகளையும்
மலிவு விலையில் பெற்றுக்கொள்ள நாடுங்கள்

416.269.2622

2607 Eglinton Ave., E. Scarborough, ON

416.292.2622

5930 Finch Ave E, Toronto, ON M1B 5P8

வீடு வியாபார நிலையங்கள் வாங்க விற்க

Sell your home **FASTER**
and More **MONEY** with

ELAGUPPILLAI

(MIKE) SRINATHAN

Sales Representative

416-276-1225

Your home sold
in 90 days
or we buy it*


RE/MAX

Realtron Realty Inc. Brokerage

Tel : 905.470.9800

Fax : 905.470.7770

Each office Independently Owned and Operated





Our Service Guarantee

- * 24/7 response
- * Competitive rates
- * Customized approach
- * Quality, reliability, professionalism
- * Quick solution to absenteeism, replacements, off hour & rush orders
- * Screened, productive workers

Sam Asokan

Operations Manager

T : 416.431.0644


F : 416.431.4427

C : 416.837.0927

sam@athumanresources.com

www.athumanresources.com

1080 Tapscott Road, Suite 28, Scarborough, ON M1X 1E7



Better Results

Better Life



RE/MAX[®]

Crossroads Realty Inc. Brokerage

1055 McNicoll Ave. Toronto, ON. M1W 3W6
Independently Owned and Operated.



Thamil Suberamaniam

Sales Representative



Direct : 416-358-6200

thamilrealtor@gmail.com

Office : 416-491-4002

உங்கள் மோட்கேஜ் தேவைகளுக்கு
ஒரு இலாபகரமான தீர்வு

One Call Does Everything For You



- 1ST & 2ND MORTGAGES
- PRIVATE FUNDING
- DEBT CONSULTATION
- BANKRUPTCY & PROPOSAL
- PERSONAL LINE OF CREDIT
- MORTGAGE FOR NEW IMMIGRANT
- RE-FINANCE
- BAD CREDIT MORTGAGE
- ALL MAJOR LENDERS
- BUSINESS LOAN

நாங்கள் \$10,000 முதல் \$250,000 வரை பெற்றுத் தருகிறோம். மிகக் குறைந்த மாதக் கட்டணம்.


Are you worried about your low beacon score? No problem, We can turn your equity into line of credit with low interest than your credit card. Monthly payment only 1.5% your balance for all products.

885 Progress Ave., Suite #201, Scarborough, ON M1H 3G3.

Tel: 416.431.6999

Fax: 416.849.5055 Email: uic.rebecca@gmail.com

25 ஆவது வானவில் சிறப்பு நிகழ்வதற்கு
எனது வாழ்த்துக்கள்!



**E. Tharmarajah From
Sahi Frame Ltd**

40 Millwick Dr, North York, ON M9L 1Y3

416-744-0537

பள்ளிப்படலைக்கு அப்பாலும் தொடரும் நட்பு...

இராசையா ஜெயராஜா

உடுப்பிட்டி அ.மி.கல்லூரி & மகளிர் கல்லூரி PPA.
இலண்டன் கிளை, U.K



சுமார் ஒரு முப்பதைந்து நாப்பது வருஷம் இருக்குமே? இருக்கும் இருக்கும்!! இல்லையெண்டால் நாலைஞ்சு வருஷம் கூடிக்குறையும். அவ்வளவு தான் ! அதுக்கு மேலை போகாது. நான் என்னைப்பற்றியோ என்றை வயதைப் பற்றியோ சொல்ல-யில்லை....

நான் பிறந்தது - சிறியவனாக வளர் இளம் பருவ வாலிபனாக துள்ளித்திரிந்தது வல்வெட்டி என்றாலும் எனது பள்ளிக்கூட வாழ்க்கை -மறக்கமுடியாத வாலிப வயது நினைவுகள்-மகிழ்ச்சியான சம்பவங்கள்- ஆசிரியர்களால் மனிதனாக உருவாகப்பட்டது-நல்ல நண்பர்கள் பலரைத்தேடிக்கொண்டது எல்லாம் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி வாழ்க்கையில் தான்!

அந்த நாட்களில் எனது சில நண்பர்கள் பாடசாலைக்கு வரவில்லை என்றால் எனக்கு ஏதோ மாதிரி இருக்கும். அவர்களுக்கு சின்ன வருத்தம் என்றாலும் எனக்கு உயிர் போறமாதிரி இருக்கும். அவங்களுக்கு ஏதும் சந்தோஷம் எண்டால் எனக்கும் பெரிய கொண்டாட்டம் மாதிரி...அப்ப சில பேர் சொன்னவை... 'பள்ளிக்கூடச் சிநேகம் படலை மட்டும் தான்' எண்டு.

இப்ப அவங்க சொன்னதை நினைத்துப்பார்த்தால் அது அவ்வளவு சரி போலத் தெரிய இல்லை. என்னோடை ஒண்டாக பள்ளிக்கூடத்திலை இருந்தவயோடை மட்டுமில்லை- சில Senior சில Juiner Students ஸோடும் இப்ப Telephone, SMS, Email, Face Book எல்லாவற்றுக்கும் மேலாக வானவில் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சந்திப்பு-கள்!

நாங்கள் உழைக்கிறம்., சுகமாக இருக்கிறம்., இடைசுகம் நண்பர்களோடை பொழுதைக் கழிக்க- எங்களோடை பழகினவையைச் சந்திக்க- நாங்கள் படிச்ச பாடசாலையளைப்பற்றி சிந்திக்க சிறிது நேரத்தை ஒதுக்குவதில், சிறிதளவு பணம் செலவழிப்பதில் கிடைக்கும் சந்தோஷம் தனி! உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷனிலையும் Girls ஸ்கூலிலையும் படிச்ச Friends கூப்பிட கனடாவுக்கு போனேன்., சுவற்சலாந்துக்கு போனேன், வசந்தனண்ணையும் வந்தவர். தில்லை அண்ணையும் வந்தவர்- முத்தண்ணாவும் வந்தவர். இப்பிடிக்கன பேரைக் காணக்கூடியதாக இருந்தது. நாங்களும் லண்டனிலை வானவில் Programme செய்தனாங்கள். கனடாவிலிருந்து ஒரு தொகை கூட்டாளிப் பட்டாளமே வந்தது.

இந்த வருஷம் கொழும்பிலை வானவில் Get Together Function பெரிசாகக் கொண்டாடி ஒரு Souvenir ம் வெளியிட்டவை. நல்லாக இருக்கு. அதிலை கன Principals, teachers Students எல்லாரையும் பார்க்க சந்தோஷம்.உண்மையாக எங்கடை சிநேகம் பள்ளிக்கூடப்படலையோடை முடியயில்லை. முடியக்கூடாது. இந்த சிநேகம் வாழ வேண்டும் வளர் வேண்டும் அது எங்கள் ஒவ்வொருவருடைய கையிலும் தங்கியிருக்கிறது.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, மகளிர் கல்லூரி PPA கனடா கிளை வாழ்க!

வானவில் 2013

"வானவில் 2013 சிறப்புற எமது இனிய வாழ்த்துக்கள்"

SUVARA TRAVELS

CANADA INC.

Over 25 Years Serving the Community!



குறைந்த செலவு | நிறைந்த சேவை

நம்பிக்கையில் முதலிடம் | நாணயத்தின் பிறப்பிடம்

We offer FULL Travel Service.

- Attractive price on renowned major airlines
- Instant Reservations.
- Instant Ticketing.
- Travel Insurance
- Inclusive Tour Packages.
 - * Sun and Sand destinations
 - * Religious Pilgrimage Tours.

*Multiple choices of
discounted airlines
with attractive price to
Colombo and the World*

Tel : 416.292.9465 Fax : 416.292.4924

Toll Free : 1.800.461.2378, Toll Free Fax: 1.800.771.6884

www.suvara.com - www.ticketpilot.ca

Email: sales@suvara.com

3852 Finch Ave. East, Suite #306, Scarborough, ON, M1T 3T9

வீடு, வியாபார ஸ்தாபனங்கள் வாங்க விற்க

To Buy or Sell your home for the right price

Please Call Me....

"List your Home with a Professional & Save Money"

ரவி தர்மலிங்கம்

Sales Representative

Dir: 416-319-7507

Email: ravis319@hotmail.com



HomeLife/Galaxy

Realty Inc., Brokerage*

880 Ellesmere Road, Suite 204, Toronto, ON M1P 2W6
Bus: 416.284.5555

*Independently Owned and Operated



வானவில் 2013

"வானவில் 2013 சிறப்புற எமது இனிய வாழ்த்துக்கள்"

அன்றும் இன்றும் என்றும்

சங்கர் அன் கோ

இறக்குமதியாளர்கள், மொத்த சில்லறை விற்பனையாளர்கள்



அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பசுமையான மரக்கறி வகைகள், திருமண, பூப்புனித நீராட்டு வைபவம், கிருகப் பிரவேஷம், மற்றும் அனைத்து மங்கள வைபவங்களுக்கும் தேவையான எல்லாவகையான பூஜைப் பொருட்களுக்கும் இன்றே நாடுங்கள்.

ஆதரவிற்கு நன்றி

416.759.5100 / 416.759.4916

SANKAR & CO

KENNEDY & EGLINTON சந்திர்பில்

OPEN 7 DAYS

2425 Eglinton Ave. E., Unit #6, Sacrborough, ON M1K 5G8

பொறுமை! திறமை! நேர்மை!

குறைந்த செலவில் நிறைந்த சேவை!!!

வீடு வாங்க விற்க

Mortgage, Inspection, Lawyer & Insurance

**போன்றவற்றிற்கான சிறந்த சேவைகளை
ஒழுங்கு செய்யவும் அழையுங்கள்**

Uthaya Kumar Sinnathamby BSc.
Real Estate Broker



Cell: 416.576.4357

Bus: 416.321.6969

Email: usinnathamby@trebnet.com



HomeLife GTA

Realty Ltd. Brokerage*

5215 Finch Ave. E, # 203, Scarborough, ON M1S 0C2

Are you getting Million Dollar advice?



- Life Insurance
- Critical Illness Insurance
- Non-Medical Insurance
- Disability Insurance
- Travel Insurance
 - Super Visa
- Mortgage Insurance
- Long Term Care
- RRSP, Investments
- RESP
- Group Insurance
 - Medical & Dental Plans

Wants to be an Insurance advisor? Free LLQP Seminars and Workshops

Sritharan Thurairajah CLU, CHS

Direct: **416.918.9771**

10 Millner Business Court, Suite 208,
Scarborough, ON M1B 3C6
Bus: 416-321-2500
www.life100.ca, info@life100.ca

 **MDRT** Member of Million Dollar Round Table



SIMPLE SOLUTION IN A CRITICAL SITUATION

SUJGIN TRADES LTD.

வானவில் வாழ்க பல்லாண்டு!

விரிந்த உலகத்தின் வெவ்வேறு நாடுகளில்
பரந்து பட்டு வாழ்ந்தாலும் படித்த பள்ளிப் பாசத்தை
புரிந்துணர்ந்து பேருதவி புரியும்
வானவில் குழுவினரே
கசிந்துருகும் உள்ளத்தால் காட்டும் அன்பை ஏற்றிடுவீர்!
அருங்கலையாய் "வானவில்லை"
25 ஆண்டுகள் கைதூக்கி விருந்தும் மருந்தும் என
வேண்டுவன செய்கின்றீர் பெருந்தன்மையோடிவற்றைப்
போற்றி உமை வாழ்த்துகின்றேன்.
பரந்த மனத்தொண்டுகளைப் பார்முழுதும் பார்க்கின்றேன்.



மகேந்திரராஜா மோகனதாஸ்
(மோகன்)

416.836.7228

Email: sujgintrades@yahoo.ca



பட்டுத் தெரிவுகளிலும்
மற்றும் நவநாகரீகத் தெரிவுகளிலும்
தனித்துவம் படைத்த

The Fashion World

Exclusive traditional and
trendy collection with unbeatable prices.

7393 Markham Rd, Unit 82, Markham, ON L3S 0B5

Tel. 905-471-2223 Fax. 905-471-2283

www.thefashionworld.com

”வானவில் 2013 சிறப்புற எமது இனிய வாழ்த்துக்கள்”

AVM MAX 2000

CHARTER & SIGHT SEEING



No 1 Company in North American
Tamil Community

தொடர்புகளுக்கு:

Maxmannan or Vimal

416 609 2542

Royal Charter Service Inc.

416 846 6258

5215 Finch Ave E, S 250, Scarborough, ON, M1S 0C2

Websites: www.avmmax2000.ca Email: info@avmmax2000.ca

Fax: 416-282-3184

வானவில் 2013 சிறப்புற எமது இனிய வாழ்த்துக்கள்

ஜெயசாயி நகைமாளிகை

Head Office

3601 Lawrence Ave. East, Unit: 14
Scarborough, ON
(Markham & Lawrence)

Tel : 416.431.1536 | Fax: 416.431.7712

Branch Office -1

3852 Finch Ave. East, Unit G-04
Scarborough, ON
(Kennedy & Finch)

Tel : 416.299.5479 | Fax: 416.299.0968

Branch Office -2

2347 Eglinton Ave. East
Scarborough, ON
(Kennedy & Eglinton)

Tel : 416.285.7269 | Fax: 416.285.6361

நீகழ்ச்சி நேரல்

10ம், 11ம் திகதிகளில் (சனி, ஞாயிறு)

கல்லூரி கீதம் : உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
ஸ்ரீமதி சிநீஞானபூசணி பாலேந்திரன் அவர்களின் மாணவிகள்

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
ஸ்ரீமதி பிரசாந்தி நிரஞ்சன் அவர்களின் மாணவிகள்

இசை : கனடிய பிரபல இசைக் கலைஞர்கள் வழங்கும்
"எல்லாம் இசையே"

கருத்துவடிவம்: வைரமுத்து சொர்ணலிங்கம்
இசையமைப்பு: பயாஸ் சவாகீர். இசைவெளிப்பாடு : சுயம்

சொல்லாடல் : பொன்னையா விவேகானந்தன், கலாநிதி த. வசந்தகுமார்
இணைவில்

"வாழ்புலமும் தாய்நிலமும்"

இசை நாடகம் : "நுனிப்புல்"

எழுத்து இயக்கம் : வைரமுத்து சொர்ணலிங்கம்

ஜெயசாயி நகைமாளிகை

வானவில் 2013 சிறப்புற எமது இனிய வாழ்த்துக்கள்

JEYASAJI JEWELLERY LTD.

Branch Office -3
2659 Eglinton Ave, East.
Scarborough, ON
(Brimley & Eglinton)

Tel : 416.267.4444 | Fax: 416.431.7712

Jeyasaji Super Centre Ltd.
114 Navalar Road
(Navalar Road / Kasthuriyar Road)
Jaffna - Sri Lanka

Tel : 01194-212220916 —9

நிகழ்ச்சி நிரல்

நடனம் : "புதியதோர் உலகம்"

தயாரிப்பு : ரஜனி சக்திருபன்
நெறியாள்கை : பிரேம் கோபால்

நகைச்சுவை : "கனடாவில் தமிழர்கள்"

வழங்குபவர் : இலகுப்பிள்ளை சிறீநாதன்.

நாடகம் : "இதுதான் நாளைக்கு"

எழுத்து இயக்கம் : வைரமுத்து சொர்ணலிங்கம்
உதவி : அம்பலவாணர் கேதீஸ்வரன்

நிகழ்ச்சித் தொகுப்பு : விஜிதா சுரேஸ்குமார்
பிரசாந்த ஜெயராம்

JEYASAJI JEWELLERY LTD.



Making a difference
in the community where we work and play.

We're proud to support initiatives that help make our community a better, safer place for everyone.

Proud sponsor

**Vaanavil
Cultural Event**



Home Auto Life Investments Group Business Farm Travel

C&C

Senthooran Punithavel
201-1265 Morningside Ave, City: Scarborough ON M1B 3V9
Phone: (416) 396-0707
Email: Senthooran_Punithavel@cooperators.ca

நீங்கள் விரும்பிய மற்றும் சொகுசான பயணங்களுக்கு...



Serandib Travel

Your satisfaction is our success

SUITE 207- 7 EASTVALE DR, MARKHAM, ON L3S 4N8

Tel: 416 750-0009 Canada Toll Free: 1800 207 0902

618 GOYEAU STREET #2A WINDSOR Tel: 519-977-1234

Montreal : 514 448 1389, Calgary : 403 770 9647, Ottawa: 613 482 6590,

Vancouver : 604 625 0495, Mississauga : 905 564 7564, Markham : 905-472-7500

Email: info@serandibtravel.com Web: www.serandibtravel.com



TUTION IN MATHEMATICS & PHYSICS

Mathematics	Grade 9 to 11
Advanced Functions	Grade 12
Calculus	Grade 12
Geometry & Discrete Mathematics	Grade 12
Pyhsics	Grade 11 to 12
Calculus	Year 1 University
Pyhsics	Year 1 University



S.M. Mahalingam

B Sc (Ceylon), B Sc Eng (Hatfield UK)

Call : 416-289-4715

195 BRIMORTON DRIVE, SCARBOROUGH, ON M1H 2C4

Email: maha_sm1@yahoo.ca

Rainbow Village Dental Office

சகல பல் வைத்திய சேவைகளும் கிளிப்போடுதலும்

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல்

பல் வைத்திய சிகிச்சையில்

அனுபவம் பெற்ற உங்கள் நம்பிக்கைக்குரிய

டாக்டர் அ. சண்முகவடிவேல்

குடும்ப பல் வைத்தியர்

Dr. A. Shan Shanmugavadivel

GENERAL DENTISTRY INCLUDING

**ORTHODONTICS - IMPLANTS DENTISTRY - ROOT CANAL THERAPY
WISDOM TOOTH EXTRACTIONS - CEREC CROWNS & INLAYS**

திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில்

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Ave. East, Unit : # 7,
Scarborough, ON. M1K 5J8

Monday to Saturday

Near Kennedy Subway (Rainbow Village Building)

416-266-5161

Wedding
Specialists
Fresh Flowers
Garlands & Traditional
Mandapam Decorations

Fashion Florist Inc.

மாலைகள், வட்ட மணவறை,
பூ மணவறை,
அரைவட்ட மணவறை,
முத்து மணவறை, பூக்கள்,
அலங்காரத்திற்குத்
தேவையான பொருட்கள்
குறித்த நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்
தரமான சேவைக்கு நாடுங்கள்

பாபு பூக்களஞ்சியம்

பாபுவின் கைவண்ணத்தில்
பூ ஒன்று மாலையாகின்றது

BABU MARKANDU

Tel: 416-297-0959

A16-80 Nashdene Road
Scarborough, ON (Middlefield & Nashdene)

Tel: 416-754-8282

Unit 5-4400 Sheppard Ave. East,
Scarborough, ON M1S 5J5 (Brimley & Sheppard)

Web: fashionflorist.ca Email: babuflohist@gmail.com

Trading Pro Alternative Medicine

சீத்த வைத்தியத்தின் மகிமை தற்சமயம் உலகத்தை வியக்க வைக்கும் பரபரப்பு

எங்கள் பாரிய சித்த வைத்தியம் திரும்பவும் இப்போது தலை தூக்கி உலகிற்கு அறிமுகமாகிக் கொண்டு இருக்கின்றது. ஏன் இப்போது தலைதூக்கி நிற்கின்றது?. கடந்த காலகட்டங்களில் ஏன் இது புறக்கணிக்கப்பட்டது. இதற்கான காரணங்களின் விளக்கங்களை ஆராய்ந்து பார்க்கும்போது கிடைக்கப்பட்ட தகவல்கள்.

எங்கள் நாட்டில் ஒரு ஊர் வைத்தியர் அவரின் மூதாதையரின் வைத்திய திறமைகளை படித்து விட்டு வைத்தியம் தொடங்குவார். அவர் எந்தெந்த வாதங்களுக்கு எந்த மரத்தின் வேர் தண்டு அல்லது இலையை பயன்படுத்தி நோயை குணப்படுத்தலாம் என்று நன்கு அறிந்தவர். பரம்பரையாக இதைப் பயன்படுத்தி அவரின் மூதாதையர் பலரை குணப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி சில புற்றுநோய்கள் (Cancer)க்கு கூட மருந்து இருந்திருக்கின்றது. எது எப்படி இருப்பினும் இந்த வைத்தியம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டு கடைசியில் இல்லாமல் போய்விட்டது என்று கூட கூறலாம். அந்த வைத்தியருக்கு கூட ஒரு விடயம் புதிராகவே இருந்தது. தன்னுடைய மருந்து சிலரை குணப்படுத்துகின்றது ஆனால் எல்லோரையும் குணப்படுத்தவில்லை இதுதான் அவருக்கு இருந்த புதிர். இந்தப் புதிருக்கு விடை. எந்த மரத்தின் வேர் நல்லது ஒரு வருத்தத்திற்கென்று மூதாதையர் கண்டு பிடித்தது உண்மை. ஆனால் அந்த வேரில் ஒரு சிறிய அளவிலேயே Active Ingredient இருக்கும். அதாவது 1000Kg வேரில் 1 kg க்கு குறைவாகத் தான் Active Ingredient இருக்கும். ஒரு மருந்துவர் 1000Kg வேரை அரைத்து பல மாத்திரைகளை செய்தால் அதில் சில மாத்திரைகளில் மட்டும் தான் Active Ingredient இருந்திருக்கும். அதை சாப்பிட்டவர்களுக்கு வருத்தம் குணமாகியும் இருக்கும், மற்றவர்களுக்கு அது பயன்படாமல் போனதால் விரக்தி வந்து எங்கள் வைத்தியம் ஏன் பிழைத்தது என்று ஆராயாமல் Waste என்று புறக்கணித்து விட்டனர்.

இப்படியான வைத்தியமுறை சீன நாட்டு பாரம்பரியத்திலும் இருந்தது. இன்றும் அழியாமல் பெரிய அளவிற்கு தலை தூக்கி இப்போதைய காலத்தில் மேற்கத்தைய நாடுகளின் Doctor களையும் வியக்க வைக்கின்றது. இப்போதைய நவீன கருவிகள் மூலம் 1000 Kg வேரிலிருந்து 1Kg Active Ingredient ஐ பிரித்து எடுக்கலாம். அதை வைத்து மாத்திரைகள் செய்யப்பட்டால் எல்லா மாத்திரைகளும் ஒரே மாதிரி செயல்படும்.

சித்த வைத்திய மாத்திரைகள் உலக அங்கீகாரம் பெறுவதற்கு இருக்கும் பெரிய தடை பணம் தான். உலகத்தில் ஒரு மாத்திரைக்கு கிடைக்கக் கூடிய பெரிய அங்கீகாரம் U.S.A இன் FDA Approval தான். இந்த அங்கீகாரம் Phase I, Phase II, Phase III Clinical Trials என்ற அடிப்படையில் நடக்கும் ஒவ்வொரு Phase இலும் உண்மையான நோயாளிக் Doctors மூலம் கொடுக்கப்பட்டு எப்படியாக வேலை செய்தது என்று கணித்து 3 Phase களும் Pass பண்ணினால் தான் அங்கீகாரம் கிடைக்கும். கிட்டத்தட்ட முதல் இரு Phase களுக்கும் U.S \$500 Million Dollars செலவாகும். Phase III க்கு மாத்திரம் U.S. \$500 Million Dollars கள். மொத்தமாக U.S \$1000 Million. China வில் இரண்டாவது பெரிய Company யாக இருக்கும் TASLY என்ற ஸ்தாபனம் தற்சமயம் QI Booster என்ற மூலிகை மாத்திரையை HEALTH CANADA வின் Approval லோடு Canada க்கு அறிமுகமாக்கியது. உலகத்தில் தற்சமயம் இந்த மாத்திரை மாத்திரம் தான் மனிதரின் நாடி நாளங்களில் வரும் அடைப்புகளை முற்றாக அகற்றி அவர்களை Heart Attack, Stroke களிலிருந்து காப்பாற்றும். இது Diabetes காரருக்குக் கூட பல நன்மைகளை அளிக்கும் சக்தி வாய்ந்தது.



Ramaneer Sinnarajah (416) 520-7606

More Details are available on our Website : www.taslycanada.ca

Trading Pro Alternative Medicine

80 Nashdene Road, #D222, Toronto, ON M1V 5E4

ANDY AUTO

QUALITY PRE-OWNED VEHICLES

ALL MAKES & MODELS



Andy Thiruchelvam
Dir: 416.419.2300

Tel: 416.321.1900

Fax: 416.321.1905

andy@andyauto.ca

www.andyauto.ca

1933 Kennedy Road, Scarborough, ON M1P 2L9

(South of 401 / Kennedy)



ரொறன்ரோ அறுவடை மிஷனரி சபை
Toronto Harvest Missionary Church



Our Services on Sunday

@ 1180 Bellamy Road (Bellamy/Progress)

- 09.00 a.m. - ஆங்கில ஆராதனை
09.30 a.m. - பெரியோர்களுக்கான வேதப்படிப்பு
வாலிபர்களுக்கான கூட்டம்
சிறுவர் பாடசாலை
10.30 a.m. - தமிழ் ஆராதனை (ஆங்கில மொழிபெயர்ப்பு)
06.00 p.m. - மாலை ஆராதனை (தமிழ்)

கிளைச்சபை ஆராதனைகள்

Mississauga

ஞாயிறு மாலை 3:00 மணிக்கு
Equity Plaza
(Huronario / Dundas)
3085 Hurontario Str.,
Unit #207

Montreal

ஞாயிறு பி.பி 1:30 மணிக்கு
Montreal Harvest Missionary Church
5797 Boul Gouin Ouest, Montreal, QC
Bro. Lawrance - 514-880-5474

அனைத்து விபரங்களுக்கும், ஜெபத் தேவைகளுக்கும்
எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.



Find us on
Facebook

Pastor Vincent

Blessing Praise & Worship

FOR ALL NATIONS



1180
Blessing Center

பாவ, சாபங்கள் விலகுகின்றன!
வேதனைகள் மாறுகின்றன!
நோய்கள் குணமாகின்றன!
நன்மைகள் பெருகுகின்றன!
அன்புடன் அழைக்கின்றோம். கடந்து வாருங்கள்!

TORONTO HARVEST MISSIONARY CHURCH

1180 Bellamy Road North, Scar, ON. M1H 1H2
Tel: 416.438.5200 / 416.289.3662
Fax: 416.289.2775 Web: www.thmc.net



முழு உலகத்திற்கும் ஆசீர்வாதமான இலங்கை தேசம்!

ரொறன்ரோ அறுவடை மிஷனரி சபையினால் இலங்கையில் செய்யப்படும்
“ஆசீர்வதிக்கும் கரங்கள்” மிஷன் ஊழியங்கள்!



எமது மிஷன் பணிக்கு நீங்கள் உதவ விரும்பினால்
எமது வங்கி விபரம் :

Bank : TD Canada Trust
Toronto Harvest Missionary Church
A/C No. : 00330 5004572
Toronto, McCowan - Canada

கவிசேஷ கூட்டங்கள்

போதகர் மாநாடு

வாலிபர்களுக்கான கருத்தரங்குகள்

விகவாசிகளுக்கான கூட்டங்கள்

வானவில் 2013



STL TRANSPORTATION & LOGISTICS Inc.



"வானவில் 2013 சிறப்புற எமது இனிய வாழ்த்துக்கள்"




மகேந்திரராஜா சுகுணதாஸ்

37 Mozart Ave.
Scarborough ON.
M1K 2W1
Canada

உருப்பிட்டி, வாசுகசாலையடி
உருப்பிட்டி, யாழ்ப்பாணம்
இலங்கை

வானவில் 2013



Delicious, Quality and Healthy

சுவைமிக்க தமிழீழ, தென்னிந்திய, மற்றும் சீன உணவு வகைகள்
சகலவிதமான வைபவங்களுக்கும் ஏற்ப சுவையான, சுத்தமான, தரம்மிக்க,
சைவ, அசைவ உணவு வகைகளை குறிப்பிட்ட நேரத்தில்
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள அழையுங்கள் !!!

416.335.7775 647.822.4972

6055 Steeles Ave. E, Unit 104 (Markham & Steeles)
Toronto, ON. M1X 0A7



www.pooranivilaas.ca

- உங்களுக்கு காப்புறுதி தேவையா..?
- ஏன் உங்களுக்கு காப்புறுதி தேவை..?
- மில்லியன் டாலர் பற்றிய ஆலோசனை பெற்றீர்களா..?

Mega Financial Group
"Foundation of your financial freedom"

Harry Kulasegaram

Insurance Advisor

Cell: 416-826-4298

E-mail: harry@megafinancial.ca

Harrydh28@gmail.com




உங்களுக்கான காப்புறுதித் திட்டங்கள் தனியாட்களுக்கும், குடும்பத்தினர்க்கும், வியாபாரத்திற்கும் என பலவகையானவை எம்மிடம் உண்டு. உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க ஒழுங்குபடுத்தப்பட்ட இலகுவான பல திட்டங்களை நாம் உங்களுக்கு வழங்குகின்றோம். உங்களின் நிதித் தேவைகளுக்கேற்ற வகையில் சிறந்த பாதுகாப்புத் திட்டங்களை நாங்கள் கனடாவின் முன்னணி நிறுவனங்களின் ஊடாக வழங்குகின்றோம்.

எங்கள் - காப்புறுதி மற்றும் நிதி தொடர்பான சேவைகள்

காப்புறுதித் திட்டங்கள் - சகல வகையானவை

- கடும் சுகவீனங்களுக்கான காப்புறுதி
- வலுவியுந்தமை தொடர்பான காப்புறுதி
- பல்வகைத்தியம் மற்றும் மருந்துகளுக்கான காப்புறுதி
- பிரயாணக் காப்புறுதி
- வைத்திய வசதியற்ற காப்புறுதி (85 வயது வரை)
- ஈட்டுக் காப்புறுதி
- ஆயுள் காப்புறுதி
- பதிவுபெற்ற இளைப்பாற்றல் சேமிப்பு திட்டமும், முதலீடுகளும்
- பதிவுபெற்ற கல்வி சேமிப்பு திட்டம்
- நிதி செலவு சம்பந்தமான திட்டங்கள்
- மரண வீட்டுக்கான முன்தேவைகள் பற்றிய ஒழுங்குகள்.





சாய்ஸ்வராலயா

Carnatic Music Academy

(ESTD - 2003)

VOCAL, VEENA, PANNISAI, & BAJAN

(Theory & Practical Classes)

Locations: Birchmnt / Lawrence, Morningside / McNicoll
Britannia / Mavis (Mississauga)

Classes are conducted by Carnatic Vocalist,
Former Lecturer at University of Jaffna,
SriLanka Radio & Television and Canada "TVI" artist

Smt **Prashanthi Niranjan**

(Bachelor of Music, University of Jaffna. SriLanka)

வாய்ப்பாட்டு, வீணை, பண்ணிசை, பஜன் வகுப்புகள்

யாழ் பல்கலைக்கழக சங்கீத விரிவுரையாளராகவும்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்,
தொலைக்காட்சி மற்றும் கனடா "TVI"
தொலைக்காட்சி கலைஞராகவும் பல நாடுகளிலும்
இசை நிகழ்ச்சிகளை வழங்கிய
இசைக்கலைமாணி பிரஷாந்தி நிரஞ்சன்
(யாழ் பல்கலைக்கழகம்)

*OSSD
Program Available*

For info. / தொடர்புகளுக்கு

416 299 1514

info@saiswaralaya.org

www.saiswaralaya.org



புதிய, பழைய வாகனம்
நீண்ட கால அனுபவமும்
நேர்மையான நம்பிக்கையுடன்
குறைந்த வட்டியுடன் கூடிய
வாகனங்களை வாங்க அழையுங்கள்

Jay Jayendran

Sales & Leasing

Cell: 416.303.7133



940 Ellesmere Road, (at Kennedy)
Toronto, Ontario, M1P 2W8
Tel: 416.291.9501 Fax: 416.291.0646



Rajah Balendra
C.W.M.



Dave Balendra
B.A. (Hons)

Business, Life, Auto, and Home Insurance

With over two decades of experience, we know **INSURANCE!!!**
And we are eager to pass on the **ADVICE** and **SAVINGS**
to our valued clients!!!!

We Love Insuring Restaurants, Buildings and Experienced Drivers

Tel: 416-750-9450 ext 1 or 2

Fax: 416-750-9509

Email: daveb@soundinsurance.ca

Is There a Meaning to Life?

- Jiddu Krishnamurti (1895 - 1968)

I think we ought to talk over together something that is of fundamental importance, which every human being should be involved in, because it concerns our life, our daily activity, the way we waste our days and years. What is it all about? What is it all for? We are born and we die, and during those years of pain and sorrow, joy and pleasure, there is the everlasting struggle and effort, going to the office or the factory for forty or fifty years, trying to climb the ladder of success, accumulating money, pleasure, experience, knowledge, and at the end death. Some scientists say that through knowledge comes the ascent of man. Is that so? We have an infinite amount of knowledge about many things—biological, archaeological, historical and so on—but apparently knowledge has not changed man radically, deeply; the same conflict, struggle, pain, pleasure, the everlasting battle for existence goes on.

Seeing all that continuing in every country and in every climate, what is it all about? It's very easy to reply with an emotional, romantic, neurotic explanation, or with an intellectual, rational explanation. But if you put all these aside as obviously being rather superficial, however intellectual, I think this is a very important question to ask—important to ask and to find an answer for oneself, not depending on some priest, some guru, or some philosophical concept, not asserting anything, not believing in anything, not having any ideal, but merely observing very deeply. Otherwise we lead a very mechanistic life. Our brains have become used to a mechanical way of life; part of this brain must be mechanical, necessarily so, in the acquisition of knowledge and the skilful use of that knowledge in every way of life, in every action outwardly, technologically. But this knowledge that one has acquired—and we can pile up knowledge more and more—does not answer the fundamental question: what is the meaning, the depth of our life?

One sees that there must be complete unity of mankind, because that is the only way the human race will survive physically, biologically. Politicians are not going to solve that problem—ever! On the contrary, they will maintain the divisions—it's very profitable. There must be unity of all mankind, it is essential for existence, but it cannot be brought about through legislation, through bureaucratic dogmas, laws and all the rest of it. So when one observes all this as a human being living in the chaos of a world that has almost gone mad—the selling of armaments for profit, killing people in the name of ideas, countries, God and so on—what is one to do? And what is it all for?

Religions have tried to offer the meaning of life—that is, organized, propagandistic, ritualistic religions. But, in spite of 2,000 or 10,000 years, man has merely asserted certain principles, certain ideals, certain conclusions, all verbal, superficial, non-realistic. So I think it becomes very important to discover a meaning for oneself, if one is at all serious—and one must be serious, otherwise one does not really live at all, which doesn't mean one never laughs or smiles—serious in the sense of a total commitment to the whole issue of life. So when we ask what is the meaning of life, we are faced with the fact that our brain is caught in a groove, caught in habit, in tradition, in the conditioning of our education, cultivating only knowledge, information, and so making it more and more mechanical.

If we are to inquire into this very deeply, there must be great doubt. Doubt, scepticism are essential, because they bring a certain quality of freedom of mind through negation of everything that man has put together—his religions, rituals, dogmas, beliefs which are all the movements of thought. Thought is a material process, as even the scientists accept. But thought has not solved our problems, it has not been able to delve deeply into itself; it has merely, being itself a fragment, broken up all existence into fragments. So there is this quality of the brain which is mechanistic, and necessarily so in certain areas, but inwardly, in the psychological structure of the human mind, there is no freedom. It is conditioned, it is bound by belief, by so-called ideals, by faith. So when one doubts all that, sets all that aside—not theoretically but factually, meticulously—then what is left? One is afraid to do that because one says to oneself, 'If I deny everything that thought has put together what is left?' When you realize the nature of thought—which is a mechanical process of time, measure, the response to memory, a process which brings more and more suffering, agony, anxiety and fear to mankind—and go beyond, negate it, then what is there?

To find out what there is we must begin with freedom, because freedom is the first and last step. Without freedom—not the freedom to choose—man is merely a machine. We think that through choice we are free, but choice exists only when the mind is confused. There is no choice when the mind is clear. When you see things very clearly without any distortion, without any illusions, then there is no choice. A mind that is choiceless is a free mind, but a mind that chooses and therefore establishes a series of conflicts and contradictions is never free because it is in itself confused, divided, broken up.

So to explore in any field there must be freedom, freedom to examine so that in that very examination there is no distortion. When there is distortion there is a motive behind that distortion, a motive to find an answer, a motive to achieve a desire, a solution to our problems, a motive which may be based on past experience, past knowledge—and all knowledge is the past. Wherever there is a motive there must be distortion. So can our mind be free of distortion? And to examine our mind is to examine our common mind, because the content of our consciousness is the same as that of all human beings, who, wherever they live, go through the same process of fear, agony, torture, anxiety and endless conflict inwardly and outwardly. That's the common consciousness of mankind.

So when you examine your own consciousness, you are looking into the consciousness of man, and therefore it's not a personal, individualistic examination. On the contrary you are looking into the consciousness of the world—which is you. And

RUSTY AUTO REPAIR INC.

COLLISION | GENERAL BODY REPAIRS | REFINISHING | PAINT



RAJIN : 416.285.0717

345 MIDWEST RD UNIT 1, SCARBOROUGH, ON M1P 3A9

this is a fact when you go into it very deeply. To have a mind that is free makes a tremendous demand; it demands that you as a human being are totally committed to the transformation of the content of consciousness, because the content makes the consciousness. And we are concerned with the transformation, with the total psychological revolution of this consciousness. To explore this you need great energy, an energy which comes into being when there is no dissipation of energy. One dissipates energy through trying to overcome 'what is', to deny or escape from 'what is', or to analyse 'what is', because the analyser is the analysed, the analyser is not different from that which he analyses. As we have said during these many talks for many years, this is a fundamental reality.

We are asking what is the meaning and the significance of life, and if there is any meaning at all. If you say there is, you have already committed yourself to something, therefore you cannot examine, you have already started with distortion. In the same way if you say there is no meaning to life, that is another form of distortion. So one must be completely free of both, the positive and the negative assertions. And this is the real beginning of meditation. The mushroom growth of gurus from India who are springing up all over the world has provided a great many meanings to that word. There is the transcendental meditation—and I wish they hadn't used that lovely word—which is the repetition of certain words—given at a certain price!—three times a day for twenty minutes. Constant repetition of any words will certainly give you a quality of quiet, because you have reduced the brain to a mechanical quietness. But that's no more transcendental than anything else. And through this we think we'll experience something that is beyond the material process of thought.

Man seeks experience other than the ordinary daily experience. We are bored, or fed up with all the experience we have had of life, and we hope to capture some experience which is not the product of thought. The word 'experience' means 'to go through', to go through with anything and end it, not remember it and carry it on. But we don't do that. To recognize an experience you must have already known it; it's not anything new. So a mind that demands experience, other than the mere physical, psychological experience, demands something far greater and above all this, will experience its own projection, and therefore it will still be mechanistic, materialistic, the product of thought. When you do not demand any experience, when you have understood the whole meaning of desire, which, as we have gone into many times, is sensation, plus thought and its image—then there is no distortion and illusion. Only then can the mind, the whole structure of consciousness being free, be capable of looking at itself without any distorting movement, without effort. Distortion takes place when there is effort—right? Effort implies 'me' and something I am going to achieve, division between me and that. Division invariably brings conflict. Meditation comes only when there is the complete ending of conflict. Therefore every form of meditation where there is effort, practice, control, has no meaning. Please don't accept what the speaker is saying. We are examining together, therefore it is important not to accept what is being said but to examine it for yourself.

So we must go into the question of control. We are educated from childhood to control—the whole process of controlling our feelings. In control there is the controller and the controlled, the controller who thinks he is different from that which he desires to control. So he has already divided himself, hence there is always conflict. That is, one fragment of thought says to itself, 'I must control other fragments of thought,' but the thought which says that is itself a part of thought. The controller is the controlled, the experienter is the experienced, they are not two different entities or movements. The thinker is the thought; there is no thinker if there is no thought. This is very important because when this is realized completely, deeply, not verbally, not theoretically, but actually, then conflict comes to an end. When one realizes this profoundly as the truth, as a law, then all effort comes to an end, and meditation can only come into being when there is no effort of any kind.

It is necessary to meditate to find out if there is any meaning to life. And meditation is also laying the foundation of right conduct, right in the sense of accurate, not according to an ideal, not according to a pattern, not according to any formula, but action which takes place when there is complete observation of that which is going on in oneself. And through meditation we must establish right relationship between human beings, which means relationship without conflict. Conflict exists when there is division between the two images, which we have discussed a great deal, the image which you have of another and another has of you. And in meditation there must be no psychological fear whatsoever, and therefore the ending of sorrow, and there must be what we have previously talked about: compassion and love. That is the basis, the foundation of meditation. Without that you can sit cross-legged under a tree for the rest of your life, breathe properly—you know all the tricks one plays—none of these is going to help.

So when you have really, deeply, established a way of life—which in itself is not an end, but only the beginning—then we can proceed to find out whether the mind, which is the totality, the brain, the entire consciousness, is quiet without any distortion. It is only when the mind is quiet, still, that you can hear properly. There are different kinds of silence: the silence between two noises, the silence between two thoughts, the silence after a long battle with oneself, the silence between two wars, which you call peace. All those silences are the product of noise. That is not silence. There is a silence which is not produced or cultivated, so that there is no 'me' to observe that silence, but only silence, quietness.

We began with the question: is there any meaning to life or none at all? In that silence you really don't ask that question; we have prepared the field of the mind that is capable of finding out. Yet we must find an answer. Where do we find the answer, and who is going to answer it? Am I, a human being, going to answer it? Or in that very silence is the answer? That is, when there is no distortion through motive, through effort, through a demand for experience, through the division between the observer and the observed, the thinker and the thought, there is no wastage of energy. Now in that silence there is that greater energy, and there must be that energy, that vitality, that strength to see beyond words. Because the word is not the thing, the description is not the

DON'T PAY THAT TICKET!!

Call ROSS today for a FREE Consultation



**Traffic Ticket?
We Can Help!**



Auto Accident? We Can Help!



**Criminal Charge?
We Can Help!**

Al Ross
Former Toronto Police Officer

Arvin Ross
LLB (Hons)

Let our experience work for you
Call for a free consultation



Licensed by the
Law Society of Upper Canada

ROSS
LEGAL SERVICES

16 Fieldwood Dr.
Toronto, On., M1V 3G4
Office (416) 412-0306
Fax (416) 412-2113
ross@rossparalegal.com

described. To go to the moon, to create an instrument of a million parts, demands tremendous energy and the cooperation of 300,000 people to put the thing together. But that energy is totally different from the energy which we are talking about.

You see, the speaker is very serious about all this. He has spoken for fifty years and more on this, and as most minds are caught in grooves, deep or shallow, one is constantly watching to see if the brain forms a groove and feels secure in that groove and remains there, for if one stays in a groove, however beautiful, however pleasant, however comforting, then the mind becomes mechanical, repetitive, and so loses its depth, its beauty. So we are asking: is the silence mechanistic, a product of thought which says, 'There must be something beyond me, and to find that out I must be silent, I must control myself, I must subjugate everything to find out'? That is still the movement of thought, right? So we must understand the difference between concentration, awareness and attention.

Concentration implies the focusing of one's energy in a particular direction excluding all other directions, building a wall against all other things, resisting. Awareness is fairly simple—if you don't make it complicated. To be aware of everything around you, just to observe. Then there is attention. Attention implies that there is no centre from which you are attending. The centre is the 'me', and if you are aware from that centre, then your attention is limited. The centre exists when there is choice, and where there is choice there is always the 'me', my experience, my knowledge—me separate from you.

Now, what we are talking about is attention in which there is no centre at all. If you attend in that way now, as you are sitting there, you will see that your attention is vast, there is no boundary, so that your whole mind, everything, is completely attentive, without choice and therefore no centre, no 'me' who says, 'I am attentive.' In that attention there is silence, silence which contains the energy which is no longer dissipated. It is only such a mind that can find the answer, that can discover—unfortunately, if I describe it, it becomes unreal—something beyond all this travail, all this misery. If you give your whole energy, time, capacity to this, you no longer lead a shallow, meaningless life. And the whole of this is meditation, from the beginning to the end.

Universal Textiles

அனைத்து வகை ஆடை நேரிவுகளுக்கும்



2525 Pharmacy Ave,
Scarborough, ON
Tel: 416.492.7973
416.666.2474

ANT AUTO BODY

Collisions-Body Work-Paint Computerized Diagnoses
High Quality New Water Born Paint System



- * Complete Collisions Repair
- * Superior Quality Paint Works
- * State of the Art Frame Machines
- * Insurance Claims Specialists
- * Free Estimates
- * Car Rentals Insurance Replacement
- * Towing Services
- * Environmental Friendly Paint
- * Electrical Troubleshooting
- * Honest & High Quality Works

Shangar

416.451.4517

Satkunam

416.893.2624

35 Cosentino Drive, Scarborough, ON M1P 3A3

Tel: 416.609.2503 Fax: 416.609.3952

www.antaubody.com Email: antaubody@yahoo.com

கனடிய தமிழ் திரைப்படம் 16வது ஸாங்காய் சர்வதேச திரைப்படவிழாவின் தங்கக்குவளை விருதுக்கான போட்டியில் கலந்துகொண்ட முதலாவது தமிழ்த்திரைப்படமாகும்.



லெனிள் எம். சிவம்

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் எமது கல்லூரியின் பழய மாணவருமான லெனிள் எம். சிவத்தின் இயக்கத்தில் உருவான "A Gun & A Ring" என்ற தமிழ்த் திரைப்படம் 16வது ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவின் அதியுயர் விருதான Golden Goblet (தங்கக் குவளை) விருதுக்கான போட்டியில் கலந்துகொண்ட முதலாவது தமிழ்த் திரைப்படம் ஆகும்.

ரொறன்ரோவில் வாழும் 6 சாதாரண ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டு வார காலத்துள் நடைபெறும், வேறு பட்ட அதேவேளை ஒன்றுடனொன்று தொடர்புள்ள நிகழ்வுகளையே "A Gun & A Ring" திரைப்படம் சித்தரிக்கின்றதாகவும். தாம் குடியேறிய நாட்டில், கடந்த காலத்தை மறக்க முடியாத மனநிலையோடு புதியதொரு வாழ்வைக் கட்டியமைக்க முனையும் வெவ்வேறு தலைமுறையினர் எதிர்கொள்ளும் கடினமான யதார்த்தத்தை இத்திரைப்படம் ஆழமாக ஆராய முயல்கின்றது என்றும் அண்மையில் நடந்த பாதிரிகையாளர் சந்திப்பில் லெனிள் தெரிவித்துள்ளார்.



112க்கு மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டிப்பிரிவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 1655 திரைப்படங்களிலிருந்து 12 படங்கள்மட்டுமே Golden Goblet விருதுக்கான போட்டிக்குத்தேர்வாகியுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது, "A Gun & A Ring" திரைப்படம் மொன்றியல் உலகத்திரைப்பட விழாவிலும் உத்தியோகபுர்வமாக தெரிவாகியுள்ளது.

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களின் சர்வதேச சம்மேளனத்தால் (FIAPF-Fédération Internationale des Associations de Producteurs de Films) அங்கிகரிக்கப்பட்ட 14 திரைப்படவிழாக்களில் ஷாங்காய் விழாவும் மொன்றி யல் விழாவும் அடங்கும்.



லெனிள் எம். சிவத்தின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இரண்டாவது முழுநீளத் திரைப்படம்தான் "A Gun & A Ring". இவருடைய முதலாவது படமான '1999' பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுத்து பல விருதுகளைத் தட்டிச்சென்றமை பலரும் அறிந்ததே.

லெனிள் எம். சிவம் உலகத்தமிழ் திரையுலகில் சாதனையை உருவாக்கி உள்ளார் என்பதை பெருமையுடன்


தெரிவித்துக்கொள்கிறோம்.

கோபிராஜ் திருச்செல்வம்

எமது கல்லூரியின் என்னுமோர் பழய மாணவனாகிய கோபிராஜ் திருச்செல்வத்தின் கலையுலகப் பயணம் அவரது பனிரெண்டாம் வயதிலேயே உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் அரங்கேறிய பண்டாரவன்னியன் நாடகத்திலிருந்து ஆரம்பித்தது. நடிப்புத் துறைமேல் கொண்ட பற்றும், அயராத உழைப்பும், கலை ஆர்வமும் கோபியை கனடாவிலும் திரையுலகில் இணையத் தூண்டியது. இந்திரா சித்து இயக்கிய "தமிழ்ச்சி" திரைப்படத்தில் ஆரம்பித்து, லெனிள் இயக்கிய "1999" திரைப்படத்தில் தொடர்ந்து, இன்று "A Gun & A Ring" திரைப்படத்திலும் நடித்து ஷாங்காய் வரை லெனினோடு சென்று வந்துள்ளார். நடிகராக மட்டுமன்றி "A Gun & A Ring" திரைப்படத்தில் இணைத் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.



N.K.S. DRAPERES & BLINDS



உங்கள் வீட்டுக்குத்
தேவையான
சகலவித யன்னல் திரை
வகைகளையும், கேட்டின்
துணிவகைகளையும்
மிகவும் மலிவான விலையில்
பெற்றுக்கொள்ள
அழையுங்கள்

கேதா நடராஜா

திறமையான சேவையால் பல
விருதுகளைப் பெற்ற நிறுவனம்

Ketha Nadarajah (Keth)
President

Tel: 416 321 6420

www.nksdrapery.ca
info@nksdrapery.ca



Drapery & Blinds Fabric LTD. 210 Silver Star Blvd., Unit # 825 Scarborough, ON. M1V 5J9

www.nksdrapery.ca

வானவில் 2013

“வானவில் 2013 சிறப்புர எமது கீனிய வாழ்த்துக்கள்”
பருத்தித்துறை, சாவகச்சேரியில் இயங்கி வரும் எமது ஸ்தாபனம்
இன்று சிறப்பாக கனடாவிலும்



75th Years Platinum Jubilee

KUGAN STUDIO

ஸ்தாபனத்தாரின்

PAYLESS
Quality

color lab

DIVISION OF KUGAN STUDIO

1/2 HR PHOTO FINISHING

High Quality Digital Printing

உங்களது திருமணம், பிறந்த நாள், அரங்கேற்றம் குடும்பப் படங்கள் என்பன
பிறந்த முகையின் படம் பிடித்துக் கொள்ள நாடுங்கள்

குகன் ஸ்டூடியோ



KUGAN STUDIO
SRI S BAVAN
671 Markham Road
Scarborough, Ont.
M1H 2A5
Tel: 416-431-1771
Cell: 416-274-6763

Email: KUGANSTUDIOINTERNATIONAL@GMAIL.COM

Free

Studio Portraits
for all wedding
Occasions

- * *Passport Photo*
- * *Citizen Ship*
- * *Family Portraits*
- * *Custom Prints*
- * *Copy Prints*
- * *Copy work*
- * *Wood Laminations*

SRI. S. BAVAN

(Professional Photographer)

416- 431-1771

671 Markham Road
Scarborough, ON M1H 2A5
(Markham & Lawrence)

N ↑ Markham Rd.	HWY 401
	Ellesmere Rd.
	Lawrence Ave.
	Eglinton Ave.



வீடு, வியாபார ஸ்தாபனம் வாங்க விற்க

Nathan Arulsothynathan
Sales Representative



Cell: 416.275.0414

Bus: 416.321.6969

Email: narul@rogers.com



HomeLife GTA

Realty Ltd. Brokerage*

5215 Finch Ave. E, # 203, Scarborough, ON M1S 0C2



Roadsport Honda
940 Ellesmere Rd.
Toronto, ON


Thayan Karunamoorthy

Office: (416) 291-9501 Ext 2272

Fax: (416) 412-7595

Moblle: (416) 508-9552

www.roadsport.com



புதிய பாவித்த HONDA வாகனங்களுக்கு
நம்பிக்கையுடன் நாடுங்கள்

சீர்மீகு அதிபர் திரு. S.S. செல்வத்துரை காலத்தில் எங்கள் உ.அ.மீ. கல்லூரி

க. சண்முகசுந்தரம்
முன்னாள் தாய் சங்கத் தலைவர்

அகலித்த அனுபவங்களின் தொகுப்பான ஆழ்மன உள்நீரோட்டத்தின் ஞாபக நுரைகளை, காலங்கள் பல கடந்தேறிய நிலையில் நினைவு வெளிச்சத்தின் துணைகொண்டு மீட்டெடுக்கின்றேன். யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி வரலாற்றில் திரு. S.S. செல்வத்துரை அவர்களின் காலம் பசுமை தீற்றிய வசீகரமான தருணங்கள் பொதிந்த பொற்காலமாகும். அவர்காலத்தில் நேரத்தியோடும் கம்பீரத்தோடும் கல்லூரி செதுக்கிய சகாப்த சாதனைகளை ஜீவித்தன்மையோடு பதிவு செய்வதில் மன நிறைவெய்துகிறேன்.

கல்விநிலை :-

1958 இல் இருந்து உ.அ.மீ. கல்லூரி தன் பயணத்தின் செல்நெறியினை திசைமாற்றிக் கொண்டதென்றே கருத வேண்டும். கல்லூரியில் கனதியான மாற்றங்கள் நிகழ்ந்தேறின. H.S.C (University Entrance) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. H.S.C. வகுப்புகளுக்குக் கற்பிக்க இலங்கைப் பல்கலைக்கழகப்பட்டதாரிகளான கல்லூரி பழைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அறிவியல் நோக்கிலான நுண்தரிசனத்தோடு ஆய்வு கூடங்கள் நிறுவப்பட்டன. கால்கோள் நிலைக் காலத்தில் பேரெடுப்பிலான வகுப்புகள் நடத்தப்படவில்லை. சிறியரக வகுப்புகளே நிகழ்ந்தன. 1963 இல் முதலாவது மாணவி மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய, ஆற்றுப் படுத்தலுக்கு அமைவாக ஏனைய மாணவர்களும் மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி பொறியியல், விஞ்ஞான பிரிவுகளுக்குள் பாதம் பதித்தனர். 1964 இற்குப் பின் இலங்கைப் பல்கலைக்கழகம் புகும் மாணவர்கள் தொகை மேம்பட்டது. அச்சுவேலி, துன்னாலை, கொற்றாவத்தை போன்ற பல தூர இடங்களிலிருந்தும் மாணவர்கள் கல்லூரி நோக்கி விரைந்தனர். வீரியமான பரீட்சைப் பெறுபேறுகளின் விளைச்சலை அவதானிக்க முடிந்தது. அக்காலத்தில் முதன்மை நிலைப் பெறுபேறுகளோடு பட்டொளி வீசிப் பிரகாசித்த ஹாட்லிக் கல்லூரிக்கு ஈடுகொடுக்கும் வகையில் எமது கல்லூரியின் அறுவடையும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு :-

விளையாட்டுத் துறையின் வளர்ச்சி இறும்பூது எய்தும் வகையிலே காணப்பட்டது. VTA, JSSA சங்கங்களினால் வருடந்தோறும் நடத்தப்பட்ட போட்டிகளில் எமது மாணவர்கள் பரிசில்களைக் குவித்தனர். மெய்வல்லுனர் போட்டிகள், உதைபந்தாட்ட போட்டிகள் போன்றவற்றில் கலந்த கொண்டு பன்முக வெற்றிகளை வசப்படுத்தினர். Drill Display இல் வடமாராட்சிப் பிரதேசத்தில் ஒவ்வொரு வருடமும், யாழ் மாவட்டத்தில் பெரும்பான்மை முறையும் தேசியரீதியில் இரு தருணத்திலும் வாகை சூடினர். அக்காலத்தில் விளையாட்டுத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள், பழக்குவதிலும் பயிற்சி நல்குவதிலும் தன்னிகரற்றவர்களாகக் காணப்பட்டனர். மாவட்ட ரீதியில் நிகழும் போட்டிகளுக்கு நடுவர்களாக அங்கம் வகிக்க அழைக்கப்படுமளவிற்கு ஆளுமைக்கவர்கள். எனவே விளையாட்டுத் துறையும் அபரிதமான வளர்ச்சியினை அடைந்தது.

சாரணியம் :-


எமது கல்லூரியின் சாரணிய வகிபாகம் விதந்து குறிப்பிடத் தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் பழைய பூங்காவில் நிகழும் சாரணிய Rally இல் முதலிடத்தைத்தக்க வைத்துக் கொண்டமை சலிக்காத சாதனைச் சரித்திரமாகும். இக்காலத்தில் Scout Island Merit Flag எமது கல்லூரிக்கு இருமுறை கிடைத்தது. செல்வச் சந்நிதி ஆலயம், வல்லுபுரக் கோவில் என்பவற்றின் உற்சவ கால ஒழுங்கு நியமங்களைத் திறமையாகக் கையாண்டு உச்சமான கீர்த்தியினைப் பெற்றனர். சாரண மாணவர்கள் உயர் தகைமையினை தகவமைத்துக் கொண்டவர்களாக அமைந்திருந்தனர். சாரணியத்திற்குப் பொறுப்பாக இருந்த ஆசிரியர்கள் நுவரெலியா பயிற்சிப் பாசறையில் பயிற்றப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானத்துறை :-

அறிவியலுக்கான அர்த்த பரிமாணத்துடன் விஞ்ஞானக் கற்கைநெறி இக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. 1962 இலிருந்த 1971 வரை தொண்டமனாறு நீரேரியில் நீர் உயிரியல் ஆராய்ச்சி TSSTA இனால் நிகழ்த்தப்பட்டது. தொண்டமனாறு பாலம், வல்லைப் பாலம், சாவகச்சேரி வீதி சார்ந்த நீரேரி ஆகிய மூன்று இடங்களில் ஆய்வு நியம்த்தப்பட்டது. இருமுறை (ஆனி, கார்த்திகை) அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு முழுமையான நாளில் ஒரு மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை அளவீடுகள் எடுக்கப்பட்டு, நீரில் நிகழும் மாற்றங்கள், உயிரிகளில் நிகழும் மாற்றங்கள் என்பன பௌதிக, உயிரிகளில், இரசாயன புலங்களுக்கமைய மேற்கொள்ளப்பட்டன. வல்லைப் பால சூழல் ஆராய்ச்சியினை எமது கல்லூரியே பொறுப்பேற்று நிகழ்த்தியது. நீர் உயிரியல் ஆராய்ச்சியில் சேகரிக்கப்படும் அளவீடுகளைப் பதிவதற்கு உகந்த அட்டவணைகளை வழங்குவதற்கு, இரசாயன ஆய்வுகளுக்குத் தேவைப்படும் சோதனைகளுக்குரிய கரைசல்களை வழங்குவதற்கும் எமது கல்லூரியே பொறுப்பாக இருந்தது. HSC விஞ்ஞான மாணவர்களுக்கு இது போன்ற வெளிக்களப் பயிற்சி ஆய்வு அனுபவம் வேறெந்தக் காலத்திலும் கிடைத்திருக்க முடியாது.

Discount Tire & Auto Centre

Cell: Arif Jaffer



196 Nautucket Blvd., Scarborough, ON M1P 2N9

Tel: 416.288.0078

Email: discounttiresince@rogers.com

எமது கல்லூரி மாணவர்கள் JSSTA இனால் தொண்டைமானாற்றில் நிறுவப்பட்ட வெளிக்கள நிலையத்திற்கு (FWC) வருடத்தில் குறைந்தது ஒரு தடவையேனும் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். நீர் உயரியல் ஆராய்ச்சி (HBS), வெளிக்கள நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வு அளவீடுகள், தரவுகள் தொகுக்கப்பட்டு CAAS இல் கருத்துரை ஆசிரியர்களினால் வழங்கப்பட்டன. விஞ்ஞான ஆசிரியர்கள் மேதமை செறிந்த வித்தகர்களாக விளங்கியதுடன் சமயவிருப்போடும், தியாக உணர்வேடும் சேவையாற்றினர். நேரம், காலம், பொருளாதாரச் செலவு என்பன குறித்துக் கவலையின்றி மாணவரின் உயர்வினைக் குறிக்கோளாகக் கொண்டு அனைத்துச் செயல் ஒழுங்கிலும் பங்கேற்றனர்.

விஞ்ஞானப் பொருட்காட்சி:-

அறிவியல் குறித்த நுண்தரிசனத்தோடு கல்விச் சமூகம் செயலாற்றிய இக்காலத்தில் யாழ் மாவட்ட விஞ்ஞான ஆசிரியர் சங்கமானது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் விஞ்ஞானக் கண்காட்சியினை ஒழுங்குபடுத்தத் தவறுவதில்லை. கல்லூரிகளுக்கிடையே போட்டி ரீதியில் நிகழும் இக் கண்காட்சியில் ஒவ்வொரு வருடமும் தற்புதுமையான ஆக்கங்களைக் காட்சிப் படுத்தி எண்ணற்ற பரிசுகளைக் குவித்தமை இன்றும் பசுமைபோர்த்த நினைவாக ஞாபக இடுக்கில் மின்னுகின்றது. எமது கல்லூரி மாணவர்களும் திரு. S.S. செல்லத்துரை அவர்களின் காலத்தில் எங்கள் கல்லூரியிலேயே இரு தடவை விஞ்ஞானப் பொருட்காட்சியினை நடத்தி வியக்க வைத்தனர்.

கலைத்துறை :-

தனித்துவமான விம்பங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ள நாடக அளிக்கைகள், நடன நிகழ்வுகள், சங்கீத இசை அரங்குகள் ஒருங்கு குவித்த கலை நிகழ்ச்சிகளை மையப்படுத்திய போட்டிகளிலும் எமது மாணவர்கள் காட்டிய திறமை சாமான்யமானதல்ல. மகிழ்நெறிக் கலைகளிலும் வாட்சல்யம் கொண்டு கலந்து ஏற்றமிகு பரிசுகளை ஈட்டியுள்ளனர். வருடந்தோறும் நிகழும் பெற்றார் தின விழாக்களிலும் கலை நிகழ்வுகள் சிறப்புற நடைபெறும். அலாதிமான கலைஞானம் சுவறிய ஆசிரியர் குழாமே கலை நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தது.

ஆளுமைமிகு நிர்வாகம் :-

1961இல் எமது கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்று இருந்தாலும் திரு. S.S. செல்லத்துரை அவர்கள் கல்லூரியை மிகவும் கட்டுக்கோப்புடன் வழிநடத்தினார். அனைத்து ஆசிரியர்களுடனும் அன்பாக பழகினார். நுண்மதியோடு பகிடியாகவும் அறிவுரை வழங்கினார். ஆசிரியர்களுக்கிடையே மனமுரண்பாடு நிகழாத வகையில் நிர்வாகத்தினை முகாமைத்துவம் செய்தார். அவரது காலத்தில் அதிகளவான திறமை வாய்ந்த மாணவர்கள் கல்வி பயின்றனர்.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அனைத்துத் துறைகளிலும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்றது. அவர் காலத்தில் கற்பித்த ஆசிரியர்களுக்கு சமூக மட்டத்தில் தனிப்பெரும் மதிப்பு நிலவியது. திரு. S.S. செல்லத்துரை அவர்களின் காலம் தனியார் கல்வி நிறுவனங்களின் மேலாதிக்க நிழல் கல்லூரிகளில் விழாத மேன்மை மிகு காலமாகும். எந்நேரத்திலும் மாணவர்களைக் கல்லூரிக்கு வரவழைத்து பயிற்சிகளை வழங்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தன. உண்மையிலேயே திரு. S.S. செல்லத்துரை அவர்கள் அதிபராக இருந்த காலம் உ.அ.மி. கல்லூரி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய கீர்த்திமிகு காலம் என்று கூறினால் மிகையாகாது.

இறைவனது திருவிளையாடல் நன்மையும் தீமையும் படைத்து, இரண்டையும் மோதவிட்டுப் பார்த்தலும், தீமைக்கு வலுவூட்டுதலும், நன்மைக்கு உயிரூட்டுதலுமே ஆகும். (பாரதக் கதையே விளக்கம். கண்ணன் தன் சேகனை எல்லாம் தீயோர் பக்கம் அனுப்பியதும் உணர்வு.) இதை இந்த வாழ்க்கையுண்மையை உணர்ந்து இறைவனை வழிபடுதலே சிறந்த ஆத்திகம். இதன்படி, நன்மைத் துன்புறுத்துவோரை, மாறுபட்டோரை, நாடும் உள்ளத்தில் படமாக்கி, அந்த உருவங்களில் இறைவன் களிநடம் புரியும் காட்சியைக் காணுதலே ஆகும். தீயோரின் பார்வையின் ஒளி, பேச்சின் ஆற்றல், உடம்பின் உரம், அறிவின் திறம், தந்திரம், வஞ்சம் எல்லாவற்றிலும் இறைவனுடைய திருநடத்தைக் காண்பதே வழிபாடு. திருவாசகத்தை வாய் முண முண என்று பாடுவதை விட, இந்த மெய்யுணர்ந்தல் (Realisation) பயனுள்ளது.

இந்த வழிபாட்டு முறையை மேற்கொண்டால் எந்த மனத்தொல்லையும் இராது. உறுதி. அனுபவத்தால் சொல்கிறேன்.

- டாக்டர் மு. வரதராசனார்.

வீடு வாங்க விற்க...

Mahen Singarajah

Broker



www.MahenOnline.com


email: Contact@MahenOnline.com

RE/MAX VISION REALTY INC., BROKERAGE TEL: 416-321-2228
Independently Owned and Operated FAX: 416-321-0002

1-2210 MARKHAM RD, TORONTO, ON M1B 5V6

416.302.7283 (SAVE)

880 Ellesmere Road, Unit S101, Toronto, ON M1P 2W6



*Best Wishes to
Abinaya Natyalaya's
"Natyamirtham 2011".*



- Last minute deals
- Guided Tours to India
- Amazing packages to Mexico, Cuba and Caribbean"



Lowfare

travels and tours

Lowest fare in town

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, மேற்கு இந்திய தீவுகள் மற்றும் உலகின் எப்பாகத்திற்கும், மேலும் கனேடிய அமெரிக்க பயணங்களுக்கும் மிக குறைந்த விலையில் உங்கள் பயண ஒழுங்குகளுக்கு அழைப்புகள்

**Excellence in service
Specialist in South Asia**

For all your travel needs

LOWFARE TRAVELS AND TOURS INC.

2607 Eglinton Ave East Second Floor
Scarborough Ontario M1K 2S2 Canada

Phone: (416) 261 0555
Fax: (416) 261 9948

Lavan

Phone: (416) 261 0555

*For the Dedication and Hardwork of the
VAANAVIL Team for the last 25 years*

&

Their service to the Alma Mater

Best Wishes and Compliments

From

Dr. Jeya Thayaparan, MD ABIM FRCPC

N&B Maxum Medical Specialty Center

Geriatric Medicine Consultations Services

385 Silver Star Blvd, Suite 205, Toronto, ON M1V 0E3

Phone: 416-666-4700 Fax: 416-901-6689

All Your Insurance Needs.....



வயோதிபர்களுக்கான காப்புறுதி

Non Medical Insurance

85 வயதுக்குட்பட்ட அனைவருக்கும்
மருத்துவ பரிசோதனை வேண்டியதில்லை

- Life Insurance
- Critical Illness Insurance
- Mortgage Insurance
- Non-Medical Insurance
- RESP - Children Education Plan



Protect your family with an affordable life insurance policy....

A PARTNER YOU CAN TRUST

Vasanth Vinayagamoorthy

Insurance Adviser

Cell: 647-885-3012

Visitors to Canada



Super Visa insurance
100% refund if visa denied

Call now for the best Get Quote!!

Cell: 647-885-3012

 Desjardins
Financial Security

 Manulife

 Assumption Life

 INDUSTRIAL
ALLIANCE
INSURANCE AND FINANCIAL SERVICES INC.

"Excellent Rates with Quality Services"

Mortgages

உங்கள் அடமானக் கடன் எதுவானாலும் கனடாவின் முதல்தர வங்கியான
ரோயல் வங்கி மூலம் இலகுவாகப் பெற்றிட என்னை அழையுங்கள்



We are always there to determine your both current financial
mortgage needs and future personal needs...

MIKE AHILAN - 416 220 1184

Senior Accounts Manager - Residential Mortgages



RBC Royal Bank of Canada

Kennedy & Ellesmere Branch

1421 Kennedy Road, Scarborough, ON M1P 2L6

NORTH YORK - EAST YORK - SCARBOROUGH

DOLLAR
RENT A CAR



விபத்தால் பாதிக்கப்பட்டு
உங்கள் வாகனங்களைத்
திருத்தும் காலத்தில்
மாற்று வாகன ஒழுங்குகள்
செய்து தரப்படும்

Call : 416-755-5400

1871 O'Conner Dr. North York, ON. M4A 1X1
(Victoria Park Ave. & Eglinton Ave. E)



சோதிட விஞ்ஞான ஆய்வு நிலையம் NANTHAR

ASTROLOGICAL SCIENCE RESEARCH CENTRE

சோதிட விஞ்ஞான ஆய்வாளர் நடராஜா நந்தகுமார்
கனடிய அரசின் அங்கீகாரத்துடன் பதிவு பெற்ற சோதிடர்

295 Dufferin Street # 212
Toronto, ON M6K 3G2 Canada.

உடுப்பிட்டி வாசீகசாலையடி.
உடுப்பிட்டி. யாழ்ப்பாணம். இலங்கை.

Tel: 416.588.2492 Fax: 416.588.6959 : nnanthar@yahoo.ca

Buying or Selling

Raj (Guna) Arumugam

Sales Representative

Cell: 905.209.1400

Bus: 416.543.4737

Email: raj@homelifeopstar.com



WE DO MORTGAGE ALSO



HomeLife Top Star

Realty Ltd. Brokerage*

5215 Finch Ave. E, # 203, Scarborough, ON M1S 0C2

*Independently Owned and Operated

வீடு வாங்க, விற்க

Ken Murugananthan.

Sales Representative

Direct: 416 - 566 0595

Bus: 416 - 284 5555

Selling Commission from 1%



HomeLife Galaxy

Real Estate Ltd. Brokerage*

880 Ellesmere Road, Suit.204, Toronto, ON. M1P 2W6

Each office Independently Owned and Operated



**வாகன விபத்தில்
காயமடைந்து விட்டீர்களா?**

இலவச ஆலோசனைகளுக்கு
இன்றே அழையுங்கள்.

**தீபன் 416.505.9804
416.624.4751**

Thiparanjan Sivarasalingam

Accident Benefit Specialist, Licensed Paralegal

சம்சாரம்

- பி.சி. கணேசன்

சம்சாரம் என்பது வழக்கில் பயன்படுத்தப்படும் சாதாரண வார்த்தைதான். ஆனால் நம்மில் பலருக்கும் அதனுடைய உண்மையான அர்த்தம் தெரியாமலேயே அந்தச் சொல்லைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்முடைய சாஸ்திரங்கள் பல்வேறு உலகங்களையும் கடந்து நாம் செல்ல வேண்டுமென எடுத்துச் சொல்லுகின்றன. அதாவது நம்முடைய ஜீவாத்மா பல்வேறு உலகங்களையும் கடந்து செல்ல வேண்டுமென்பது நம்முடைய சாஸ்திரங்களில் காணப்படும் விஷயமாகும். இதைத்தான் சம்சாரம் என்கிற சொல் குறிப்பிடுகிறது.

இந்து மதத்தின் பல்வேறு நிலைகளும் சம்சாரம் என்பதை அடிப்படையாகக் கொண்டதான் மேற்கொள்ளப்படுகிறது. இதுவே வாழ்க்கை பற்றிய இந்து மதக் கண்ணோட்டத்தின் ஆதாரமாகவும் அமைகிறது.

இறந்து போன நம்முடைய பிதூர்க்களுக்காகச் சடங்குகள் செய்கிறோம். ஏனெனில் அவர்கள் இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டாலும் வேறு உலகங்களில் அவர்கள் ஆவிகளாக வாழ்கிறார்கள் என்கிற நம்பிக்கையிலேயே அவர்களுக்குரிய கருமங்களைச் செய்கிறோம்.

கணவன் இறந்த பிறகு இந்து விதவை, சில நியமநெறிகளுடன் வாழ வேண்டுமென்று இந்து மதம் ஏன் சொல்லுகிறதென்று தெரியுமா? அவ்வாறு வாழ்ந்தால் தான் அவளுடைய மரணத்துக்குப் பின் அவள் கணவனைச் சென்று அடைய முடியும் என்று இந்து மதம் நம்புகிறது.

இவற்றிலெல்லாம் ஒரு விஷயம் தெளிவாகிறது. அதுதான் இந்துக்கள் மறு பிறப்பில் வைத்துள்ள நம்பிக்கையாகும்.

இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இந்து ஆன்மிகத் தலைவர்கள் தங்களுடைய நுண் அறிவால் உணர்ந்து சொன்ன உண்மையாகும்.

ஆகவே இந்துக்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தில், மறு பிறவி என்பது ஓர் முக்கியமான அம்சமாகும். அதனால் இந்து மதத்தைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள விரும்புகின்ற எவரும் இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமல், இந்து மதத்தைத் தெரிந்து கொள்ளுவது சாத்தியமில்லை.

ஆன்மா அழிவதில்லை என்பது இந்து தத்துவம். அதனால் மனிதன் இறக்கும் போது உடல்தான் மரணமடைகிறதே தவிர ஆன்மா மரணமடைவதில்லை. பார்க்கப் போனால் இப்போதுள்ள பிறப்புக்கு முன்னதாகவே பல பிறவிகளை நாம் எடுத்தோம் என்பது தான் உண்மை. மரணத்துக்குப் பிறகு பிறப்பும், பிறப்புக்கு பிறகு மரணமும் சுழல் சக்கரம் போல் வந்து கொண்டேயிருக்கின்றன.

ஆன்மா ஓர் குறிப்பிட்ட காலம் வரை உடலில் தங்கியிருக்கிறது. பிறகு உடலை விட்டு நீங்கி, வேறு சூட்சும உலகில் சஞ்சரிக்கிறது. பிறகு மறுபடியும் வேறு ஒரு உடலைத் தேடிப் பிறப்பெடுக்கிறது. இது நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் இந்த உலகில் பிறப்பெடுக்கும் போதுதான் ஆன்மா பரிபூரணத்துவத்தைப் பெற முயற்சிக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே இந்த உலகம் “கரும பூமி” என்கிற பெயரைப் பெறுவதாயிற்று.

ஆன்மா பரிபூரண நிலையைப் பெறுகிற வரையில் திரும்பத் திரும்பப் பிறப்பெடுப்பது தவிர்க்க முடியாததாகும். இம்மாதிரி உலக வாழ்க்கையில் திரும்பத் திரும்பப் பந்தப்படுவதையே **சம்சாரம்** என்று இந்துக்கள் சொன்னார்கள்.

பிறப்பின் போது ஆன்மா ஒரு உடலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உடலை ஸ்தூல சரீரம் என்று சொன்னார்கள். இந்த ஸ்தூல சரீரம் நாம் உண்ணும் உணவிலிருந்து உண்டானதால், இந்த சரீரத்துக்கு “அன்னமய கோசம்” என்று பெயர்.

ஆகவே இந்த உடல் வெறும் ஓடுதான். நம்முடைய உயிர் இந்த உடலை ஒரு தற்காலிக வீடாக ஏற்றுக் கொண்டு குடியிருக்கிறது.

வீடு சரிந்து போனால் என்ன செய்கிறோம்? இன்னொரு வீட்டைத் தேடிக்கண்டுபிடித்து அதில் குடியேறி விடுகிறோம் அதுபோலவே உடல் பயனற்றுப் போகும் போது, ஆன்மா அந்த உடலைத் துறந்து வேறொரு உடலைக் குடியேறக் கண்டுபிடித்துக் கொள்ளுகிறது.

இவ்வாறுதான் பிறப்பு என்பது சுழற்சிச் சக்கரமாக மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.

ஆன்மா உடலைத் துறப்பது மரணம். அது மீண்டும் ஒரு உடலைத் தேடிக்கண்டுபிடித்துக் கொள்ளுவது ஜனனம்.

நாம் ஒவ்வொருவரும் இவ்வாறாகத்தான் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நம்முடைய உடலுக்குள்ளேயே கண்ணுக்குப் புலனாகாத இன்னொரு உடல் ஓட்டிக் கொண்டிருக்கிறது. இதைச் சூட்சும சரீரம் என்று அழைக்கிறோம். இந்த சரீரத்தை நோய் அணுக முடியாது. மூப்பு அதற்கு வருவதில்லை. மரணம் அதைத் தீண்டவும் முடியாது. நம்முடைய எல்லாப் பிறப்புக்களிலும் இந்த சூட்சும சரீரம் நம்மை விட்டு நீங்காமல் நமக்குத் தோழனாக இருந்து வருகிறது.

சொல்லப் போனால் இந்த சூட்சும சரீரமே நமது உடலில் தீவிரமான இயக்கப் பகுதியாகும்.

நம்முடைய சரீரத்தை இந்த சூட்சும சரீரமே இயக்குகிறது என்று சொல்லலாம். இந்த சூட்சும சரீரம் செயல்பட எது காரணமாக இருக்கிறதோ அதுவே ஆத்மா” என்றழைக்கப்படுகிறது.

ஆக சூட்சும சரீரத்தின் இயக்கத்திற்கு ஆத்மாவும், ஸ்தூல இயக்கத்துக்கு சூட்சும சரீரமும் காரணமாகின்றன.

ஒரு சில கட்டத்தில் சூட்சும சரீரம் ஸ்தூல சரீரத்தை விட்டு நீங்கி, தன்னை இயக்கும் ஆத்மாவின் துணையேடு வேறொரு சரீரத்தை உண்டாக்கிக் கொள்ளும்.

எல்லாம் சரி, அவ்வாறாயின் மீண்டும் மீண்டும் பிறப்பு ஏற்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?

மனம் தூய்மைப்படும்போதுதான் மனிதன் தெய்வீக நலனை பெறுகிறான். ஆனால் பிறப்பெடுக்கும் மனிதன், பலவித ஆசாபாசங்களுக்குள்ளாகி மனதைக் கறைப்படுத்திக் கொண்டு விடுகிறான். இந்த அழுக்கைப்போக்கிக் கொள்ள அவன் பல்வேறு பிறவிகள் எடுக்க வேண்டியுள்ளது. ஒரு பிறவியில் மட்டும் அவன் இதைப் போக்கிக்

கொள்வது சாத்தியமில்லை வாழ்நாள் மிகவும் குறுகியது. அவன் பல பிறப்புக்கள் எடுத்து, வாழ்நாளை நீட்டிக் கொண்டு, மனதில் படிந்துவிட்ட அழுக்குகளைப் போக்கிக் கொள்ள வேண்டியவனாகிறான்.

பிறப்பு இந்து சாஸ்திரங்கள் மேலே சொன்னவற்றைத்தாக காரணமாகச் சுட்டிக் காட்டுகின்றன.

ஐம்புலன்களின் மூலம் எத்தனையோ இன்பங்களை நுகர்றோம். இந்த இன்பங்கள், ஆசைகளை அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றன. இந்த ஆசைகளை முற்றிலும் நம்மால் விட்டொழிக்க முடிவதில்லை. இந்த ஆசைகளின் விளைவாக மனதில் அழுக்குப் படிந்து விடுகிறது.

நம்முடைய ஆசைகளின் விளைவாகச் செயல்கள் தோன்றுகின்றன. செயல்களின் விளைவாக மனஅழுக்குப் படிக்கிறது. சேர்ந்த இந்த மன அழுக்கை கர்ம பலன் என்று சொல்லுகிறோம்.

இந்தக் கர்ம பலனுக்கு ஏற்பவே பிறப்பின் தன்மையும் அமைகிறது. நல்ல காரியங்களைச் செய்து புண்ணியத்தைத் தேடிக்கொண்டிருந்தால் பிறப்பும் சிறப்பாக அமைகிறது. தீய காரியங்களைச் செய்து பாவங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தால் சிறப்பில்லாத பிறப்பு அமைகிறது.

சில குழந்தைகள் குருடாகப் பிறக்கின்றன, சில நொண்டியாகப் பிறக்கின்றன, அல்லது வேறு சில அங்க ஈனங்களோடு பிறக்கின்றன. இது உடல் குறைபாடு என்று சொன்னாலும் இவற்றால் விளையும் துன்பங்களை, அந்தக் குழந்தைகள் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதைத்தான் இந்து சாஸ்திரங்கள் “கர்ம பலன்” என்று சொல்லுகின்றன.

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாமல் துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகின்றன. இந்தப் பிறப்பில் ஒருவன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், எத்தனையோ நன்மைகளைச் செய்தாலும் அவன் சில சமயங்களில் சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியவனாகி விடுகிறான். இதற்குக் காரணம் முற்பிறவியில் செய்த கர்மங்களின் பலன்கள்தான். அவன் இப்பொழுது அனுபவிக்கிறானே தவிர. இந்தப் பிறவியில் அவன் செய்கின்ற செயல்களின் பலன்களே அல்ல.

இதே வாதம், தீய காரியங்களைச் செய்கிறவன் சுகமாக வாழ்வதற்கும் பொருந்தும்.

அதைப் போலவே இந்தப் பிறவியின் கர்ம பலன்களை அடுத்த பிறவியில்தான் அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்பிறவியில் செய்யும் நல்ல காரியங்களுக்கு அடுத்த பிறவியில் கட்டாயம் நல்ல பலன்கள் கிடைக்கும். தீயவை செய்தால் தீய பலன்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதது.

இவ்வாறு ஒருவன் செய்கின்ற நன்மை தீமைகளுக்கேற்ப மனதில் அழுக்குப் படியும், அல்லது அழுக்கு விலகும். அழுக்கை நீக்கிக் கொள்ள, பிறப்புகள் தொடரும். அழுக்குகளுக்குக் காரணமான ஆசையின் வேகத்தில், பிறப்பும் இறப்பும் மாறிமாறி வருவதையே இந்து சாஸ்திரங்கள் சம்சாரம் என்று சொல்லுகின்றன.

மார்க்கங்கள்

சம்சாரம் என்பது முடிவில்லாத ஒரு சக்கரம். பிறப்பையும் இறப்பையும் அது மாறி மாறிக் கொடுக்கிறது. இந்த சம்சாரச் சக்கரம் துன்பமும், துயரமும் நிரம்பியது என்பதில் சந்தேகமே இல்லை.

உலகம் இன்பமயமானதுதான். ஆனால் அந்த இன்பத்தை அனுபவிக்கும் ஆசை ஒருபோதும் பூர்த்தியடையவில்லை. ஒரு இன்பம் பூர்த்தியானவுடன், இன்னொரு இன்பத்தை மனம் நாடுகிறது. இது முடிவில்லாமல் போய்க் கொண்டேயிருக்கிறது. ஒன்றை அடைந்தவுடன் இன்னொன்றை மனம் நாடுகின்றது. இவற்றின் விளைவாகப் பாவங்களைச் செய்கிறோம். பாவங்கள் முடிவில்லாமல் வளர்வதால், அவை பிறப்புகளை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றன.

இந்தத் துயரங்களிலிருந்து விடுபடுவதற்கு மார்க்கமேயில்லையா? இருக்கிறது என்று இந்து சாஸ்திரங்கள் அழுத்தமாகச் சொல்லுகின்றன.

இறைவனை உணரும் போது முடிவில்லாத ஆனந்தம் கிட்டுகிறது. இந்த நிலையை அடையும் போது பிறப்பு இறப்பு ஆகிய இரு நிலைகளையும் எய்த வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடுகிறது. அதாவது, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு விடுகிறோம்.

இந்த நிலையே முக்தி நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையை எவ்வாறு அடைவது? அன்பு, கருணை ஆகியவற்றை ஏனைய உயிர்களிடம் செலுத்துவதன் மூலம் இந்த நிலையை அடையலாம்.

ஒவ்வொருவரும் இந்நிலையை அடையக் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதாவது தன்னிடம் மறைந்து கிடக்கும் தெய்விக உணர்வை வெளிக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

இந்து சாஸ்திரங்கள் இந்நிலையை அடைய ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் உந்துதல் இருப்பதாக ஒத்துக் கொள்ளுகிறது. இந்த உந்துதலை அடையாளம் கண்டு, வளர்த்து விடலாம். இறைவன் நம்முள்ளேயே உறைந்திருப்பதால், அந்த உணர்வோடு செயல்பட்டுக் காரியம் ஆற்றுவது அவசியமாகிறது.

ஒரு பிறவியிலேயே இது கைகூடாமல் போய்விடலாம். ஆனால் ஒவ்வொரு பிறவியிலும் இந்தத் திசையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வீணாவதில்லை. ஒவ்வொரு பிறவியின் நல்ல காரியங்களின் பலனாக, மறு பிறவியில் நம்முடைய நிலை உயரவே செய்கிறது. ஆகவே முயற்சிகளைத் தொடர்ந்தால் ஏதொ ஒரு கால கட்டத்தில், பிறப்பற்ற நிலையை நாம் அடைந்துவிட முடியும்.

இதற்கு இந்து மதம் இரண்டு வழிகளைச் சொல்லுகிறது. ஒன்று ‘பிரவிர்த்தி’ என்கிற ஆசை மார்க்கம். மற்றொன்று ‘நிவிர்த்தி’ என்கிற ஆசைகளை விட்டொழிக்கும் மார்க்கம். இந்த இரண்டு மார்க்கங்களைப் பற்றியும் இந்து சாஸ்திரங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லுகின்றன.

Buy Your next home with me and get

15%* Cash Back

Eg: \$1500 Cash Back on a \$400,000 Home

LIST with ME for

1.9%*

Cooperating agent may be extra

*** Do Both and Save Even More**

Call

RAJENDRA (ROGER) PRASHAD B.A. (Hons) Econ.

Sales Representative

Cell: 416.889.5311



Regal Realty Inc.

Brokerage*

4030 Sheppard Ave, E. Toronto, ON M1S 1S6

Tel: 416.291.0929 Fax: 416.291.0984

rprashad@trebnet.com

This is not a solicitation for buyers or sellers under contract

நன்றி நவீனம்

- வருடா வருடம் வானவில் நிகழ்வைப் பார்த்து மகிழ்வதன் மூலம் கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் ரசிகப் பெருமக்களுக்கும்,
- வானவில் 2013ஐ வெற்றி விழாவாக்கிய அனைத்து கலைஞர்கட்கும்,
- பேச்சுப்போட்டிக்கு மத்தியஸ்தம் வகித்த பெருந்தகைகட்கும், அதில் ஆர்வமுடன் பங்குபற்றிய அனைத்து சிறார்களுக்கும், சிறார்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும்,
- விளம்பரம் செய்வதற்கு உதவி புரிந்த பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தள நிறுவனத்தினருக்கும்,
- இவ்விழா மலரைத் தயாரிப்பதற்கு விளம்பரம் தந்துதவிய அனைத்து நிறுவனங்களுக்கும்,
- இவ்விழா மலரை வடிவமைப்புச் செய்து அச்சிட்டுத்தந்த Apex Creation நிறுவனத்தினருக்கும், அட்டை வடிவமைப்பை செய்துத்தந்த Digi Media Creation நிறுவனத்தினருக்கும்,
- இந் நிகழ்ச்சியைப் புகைப்படமாக்கிக் கொண்டிருக்கும் செல்வம் போட்டோ, மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் TVI நிறுவனத்தினருக்கும்,
- நிகழ்ச்சிகள் தயாரிப்பதற்கு இடவசதிகளைச் செய்து தந்த அனைத்து இட உரிமையாளர்களுக்கும்,
- வானவில் நிகழ்ச்சி தயாரிப்பின் போதும், வருடாந்த ஒன்றுகூடலின் போதும் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தோருக்கும் மற்றும் சிற்றுண்டிச்சாலைக்கான உணவுகளைச் செய்து உதவியோருக்கும்,
- எமது நிர்வாகசபை உறுப்பினர்கள், தொண்டர்களுக்கும்,
- மற்றும் பல விதங்களில் உதவிகள் செய்து இவ்விழாவை வெற்றி விழாவாக்கிய அனைவருக்கும், உட்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி, மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடாக்கிளை சார்பாக மனமார்த்த நன்றியை மிக்க பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Entertainment, Travel, Reportage and Portrait Photography




VISION

fotos.com



Gobi Thiru

 **1.647.991.4624**



1.613.366.4674



1.301.327.7922



info@visionfotos.com

www.visionfotos.com

We sell every 2 minutes one Home



*Get your free special report now to find out how you can get
the most money for your home*



**Robert
Srikaruna B.Sc**

Sales Representative

416-567-9641

roberts_ri@yahoo.ca



RE/MAX®

Realtron Realty Inc. Brokerage*

885 Progress Ave. Suite209, Toronto ON M1L 0B2

Tel: 416-289-3333 Fax: 416-289-4535

* Independently Owned and Operated



facebook

Linked in.

www.robertsri.com